

—

சிவமயம்.

பூதிருத்திராக்கதூஷண கண்டநம்.

இஃ து

திருநேல்வேலிஜில்லா விருதுபட்டி
சிவாலயத்திருப்பணி

ஸ்ரீ ம ஸ்ரீ

விருதை - சிவஞானசுவாமிகளா
வியற்றப்பெற்றது.

இதில் மஹாமஹோத்தியாயர் ஸ்ரீமான் தியாகராஜ
தீக்ஷிதரவர்களியற்றிய விபூதிருத்திராக்ஷதாரண
நிருபணத்தின்மேற் பூர்வபக்ஷி எழுதிய
ஆகோஷபங்கள் கண்டிக்கப்பட்ட இள்ளன.

ஸ்ரீ வி. சிவஞான சுவாமிகளால்
சென்னை

ஊ. புஷ்பரதசெட்டி அண்டு
கம்பெனி யாரால்
கலாரத்தாகரம் அச்சியுந்திர சாலையில்
அச்சியற்றப்பெற்றது.

சிவமயம்.

புதிருத்திராக்க தூஷணகண்டநம்.

மஹா மஹோபாத்தியாயர் ஸ்ரீமான் திபாகராஜ
தீக்ஷிதரவர்க் ளியற்றிய விபூதி ருத்திராக்ஷதாரண
நிருபண சங்கிரகம்.

விபூதிமகிமை (சூலோகம் - 2.)

சகலதருமங்களுக்கும் மூலம் வேதம். வேதம் துவிஜர்களுக்கவசியம். அஃது அக்கினிஹோத்தரத்தைப் பிரயோசனமாக வடையது. அதிற்கிடைப்பது பஸ்மம். * யாகம் தேவர்க்கும் நரர்க்கும் பாவத்தை சிக்கச்செய்து, சகலசுகம் லோகம், பரிசுத்தம் ஞானங்களைத்தரும். துர்ப்பிராமணத்வம் (மூன்று தலைமுறை சோமயாகம் விட்டதோடு) அநாகிதாக்கினித்வம் இவ்விரண்டு முபபாதகங்கள். துவிஜன் யாசித்தாவது எப்படியாவது அக்கினியாதானத்தைச் செய்தலவசியம். இன்றேல் நரகடைவன். அநாஹி தாக்கித்வதோடு நீக்கப்படாவிடில் சுத்திக்கும் சமஸ்கார மின்மையால் பாவவிருத்தியும் அதனால் சுத்தாந்தக்கரண முண்டாகாமையும், அதனால் அநாதிபவசஞ்சித துரிதரூபமல நிவிருத்தியடையாமையும், அதனால் சிர்மல வேதார்த்தஞானம் பெறுமையும், அதனால் புருடார்த்த சித்தியெய்தாமையும் முண்டாம். ஆகவின் விசேடசுத்தான்மாவான பிராமணன் அவசியம் பரமேச்சரனைக்குறித்து யாகஞ்செய்க. கருப்பாதான முதலிய 40 - சமஸ்காரங்களை யெய்

* தமிழ்மறை. திருஞா “வேதத்திலுள்ளது நீறு”

திய விருமலாந்தக்கரணமுடைய புருடசிரேட்டனே பஸ்மமான் மிய முணருந்தகையனவன். ஒளபாசனுதி அக்கினியிற் பிறங்த பஸ்மம் ஞானசாதன மாவதால் * சிவ்டராற் றரிக்கத்தக்கதாம். †

அக்கினிஹோத்திரம் அசியம் அஃஃதில்லாமை தோடம் என்று யஜார் வேதம் வியாசர் கெளதமர் ஆரிதர் மாதவர் காருஷ்ண ஜினி பிரஜாபதி வதிவ்டர் யாக்கியவல்கியர் மிருதிகளிலும் ஆப ஸ்தம்பர் சூத்திரத்தும் பாரத்ததும் கூறப்பட்டுள்ளன. பஸ்மத்தின் தோற்றமும் தூய்மைத்தன்மையும் யஜார் வேதத்து ரைக்கப் பட்டுள்ளன.

குலோகம் - 3. 4. 5.

பஸ்மம் வேதத்தின் பயனுன அக்கினிஹோத்திரமுதலிய வற் றின் அக்கினியிற் பிறப்பது. வேத மந்திரங்களாற் கூறப்பட்டு எனது. யாகங்களிலுண்டாங் தோடங்களைப்போக்கிச் † சத்தித ருந்தன்மைத்து ¶ பிரமம்போ வெல்லாந்தன்வடிவாகப் பெறு ந்தன்மைத்து — (மகாபஸ்மம்) § பசுக்களின் பாசத்தைக்கெடுத்து ஞானத்தை விளக்குவதால் பாசபத விரதமென்றும் (சகலாச்சிரமங்களுக்கு மேலான பிரமாநுபவத்தை யளிப்ப தால் அத்தியாச்சிரமமென்றும்) பெயர்பெறும். சத்தியம் தரும் நன்மைகளைப்போல முத்திவிருப்பினராலதுசரிக்கத் தக்கது. † பக்தர்களுக்கு இரகைணம் மங்களம் சுத்தம் அடையாளங்களின் பொருட்டாவது.

வேதம்போல அதர்வசிரசு தைத்திரீயம் ஜாபாலம் காலாக்கினிருத்திரம் பாரதம் இராமாயணம் வாமனபுராணம் சூதசங்கிருத்திரம் * “போதந்தருவது நீறு” † “புண்ணியர் பூசும் வெண்ணீறு” ‡ “புண்மைதவிர்ப்பது நீறு” ¶ “சுத்தமதாவது நீறு” § “மாலோடயனறியாதவண்ணமு முள்ளது நீறு” + “முனிவரணிவது நீறு”

ஷதிருத்திராக்கதூஷணகண்டநம்.

ஈ

கிடை வாமனசாரியர் காரிகை பிரமோத்தர காண்டம் அரிவும் சம் முதலியவைகளாலும் போதாயனர் நாரதர் வியாசர் சாதா தபர் ஸ்ரீசங்கராசாரியர் மாதவாசாரியர் முதலியரானும் புக ழப்படுகின்றது. *

பஸ்மி.

பஸ்மீ என்ற பகுதியினடியாய்ப் பிறந்தது. அஃது வறுத்தல் பிரகாசம் என்ற பொருள்களையுடையது. அவ் விருப்பாருள்களில் பாவம் ரோகம் மாயாபாசங்களை வறுத்தலால் † பஸ்மீ என்றும்.

(அவைகளைப்போக்கி) மெய்யறிவை விளக்குவதால் (பிரகா சிக்கச்செய்வதால் பசிதம் என்றும் இருசொற்க ஞண்டா யின். ‡

மெய்யறிவைப் பிரகாசிக்கச்செய்வதால் பஸ்மீ என்னப்படு மென்பாருமூர் ‡ அன்றியும்.

ஐச்சுவரியத்தைக் கொடுப்பதால் ¶ ஷதியென்றும், விக்கினங்களினின்று இரட்சிப்பதால் § இரட்சையென்றும் பெயர் பெறும்.

பஸ்மம் சகலசுபகருமங்களிலும் இரட்சாபந்தனம் (கௌது கபந்தம்) செய்யப்படுகின்றது. அஃது மங்களத்தையும் சுத்தத்தையுந்தரும் பக்தசின்னம். +

கூலோகம் - 6.

பஸ்மத்தாற் செய்யுமேற் ஷுச்சுசுத்தியைத்தரும் ஆக்கினேயஸ்நாநம். (பிராமண குலத்துக்கு அக்கினிதெய்வம் அதிற்பி ஹப்பது பஸ்மம்) ஆக்கினேயம் வாருணம் முதலிய ஒன்பது

* “தக்கோர்புகழ்வது நீறு” † “பாவமறுப்பது நீறு”

‡ “மதியைத்தருவதுநீறு” ¶ “பாக்கியமாவது நீறு”

§ “அவலமறுப்பதுநீறு” + “பத்திதருவது நீறு.”

ஸ்நாநனங்களில் மிருத்திகா ஸ்நாநமும் ஒன்றூயிருக்கினும் அஃது துளசி வில்வம் முதலியவற்றின் அடிமண்ணுற்புரிவது. கோடீ சந்தனத்தாலன்று. கோடீ சந்தனதாரணம் தூய்மைதரும் ஸ்நாநயோக்யமுடையதன்று.

சூலோகம் - 7.

கோடீகங் தோர்த்தவ புண்டரம் வேதத்திற் கூறப்படவே யில்லை ஆதலாலத்தாரணம் வைத்திகமன்று. அதைக்கூறும் வாச தேவோப விவத்தும் கோடீசந்தனத்தின்மேல் பஸ்மதாரணஞ் செய்ய விதிப்பதால் டஸ்மரவித கோடீசந்தனதாரணம் உபரி ஷத்திற் கூறப்பட்டதுமன்று. ஸ்மிருதிசித்தமெனில் வேதத் தைத்தழுவாத ஸ்மிருதி வாக்கியம் பிரமாணமாகாது. அஃது கெளதம தருமசாஸ்திரத்திற் கூறப்பட்டது என்பது கற் பனை: அவர் சிவபக்தராயும் ஆசார சூத்திரத்தில் பிராயச் சித்தப் பிரகரணத்தில் அதர்வசிரசருதியைக் கிரகித்து பஸ்மதாரண மவசியம் செய்யத்தகுந்ததென்று நிருபித்தவராயுமிருப்பதாலும், கெளதம தரும சாஸ்திரமென்ற நூலுகத்து வழங்கக் காணுமையாலும், ஆன்றேரொருவருமத் தருமசாஸ்திரத்தை யெங்குமெடுத்தாளக் காணுமையாலும், வேதவிரோதமாயிருப்பதாலும், கோடீசந்தன தாரணஞ்செய்யும் ஆஸ்திக ஜிரேஷ்டர் தொன்று தொட்டு கோடீசந்தனத்தின்மீது பஸ்மோத்தாளங்கு செய்தலையும், மாத்தியா நிகஸ்நாநங்கு செய்த பொழுதும் அமாவாசை முதலியவைகளிலும், பஸ்மத் திரி புண்டரதாரணஞ்செய்தலையும் சதாசாரமாக வநுட்டிக்கக்காண்டலாலும் என்க.

அங்கனம் கற்பனையான கெளதமதரும சாஸ்திரத்தில் “பறப்மமயிர உமிவராட்டி ஓடு அசத்தம் (கபம்) களை மேவிராதே” என்றதில்மேல் என்றபதச்சேர்க்கையாலும், மேல் என்ற பதஞ்சேர்ந்தவிடத்து இரண்டாம் வேற்றுமைக்கு ஏழாம் வேற்

ஷதிருத்திராக்கதூஷணகண்டநம்.

ஞ

றுமைப்பொருள் பாணிசி விதித்திருப்பதாலும், “மடத்தை மேல் இருக்கிறன்” என்பது “மடத்திலிருக்கின்றன்” என்று பொருளாவதுபோல “பற்பம்மயிர் உமிவராட்டி ஓடு அசுத் தங்களின் மேலிருக்காதே” என்றே பொருள்படும். இனி மேலிராதே என்பதற்குத் தொடாதே என்று பொருட்கொண்டு அசுத்தமான பற்பம்மயிர் உமிவராட்டி ஓடுகளைத்தொடாதே என்பது பண்புத்தொகையெனில், பாணிசீய சூத்திரப் படி அமேத்தியம் என்ற விசேடணம் (அடை) விசேடியத்துக்கு முன்னிருக்கவேண்டும், அன்றியும், அமேத்யசப்தம் பஸ்மம் கேசம் முதலியவைகளுக்கு அடையாதலால் மேத்யபஸ் பம் முதலியவை குப்பையிலெழிந்த அடிப்புச்சாம்பல் (பஸ்மம்) கழித்தமயிர் முதலியவைகளைக் காட்டிலும் வேறு என்றுணர்த்துகையால் பஸ்மப்பொதுவுக் கமேத்தியத்துவஞ்சித்தியாது. பஸ்மமுதல் ஓடுவரை அனைத்தும் அமேத்யமாதலால் அவை கட்குப் பேதமின்று “பேதந்தோன்றினால் உம் மைத்தொகையென்று பாணிசீசான்னார் என்று கூறியதுபொய் அங்குனம் பாணிசீகூருமையால். பாணிசி “உம்மையின் அருத்தத்தில் உம்மைத் தொகைவரும்” என்று சூத்திரங்க் செய்திருக்கிறார்.

இனி பஸ்மம் என்றபதம் கேச சப்தத்தோடு கலந்திருப்பதால் அசுத்தம் என்னவுமேலாது “புண்யபாவம்” “இராமராவனர் யுத்தம்” முதலிய விடங்களில் உம்மைத் தொகையாயிருந்தும் சேர்ந்தபதத்தின் குற்றம் குற்றமல்லாத பதத்தைச் சாராமையால். இஃதால் “பஸ்மம் முதலியவைகளின் மேலிராதே” என்று ஒன்று சேர்த்துக்கூறியதாலும் அவைகள் ஒருதன்மைத் தனவாகவாகாமை தெளிவு.

இனி நீலகடம் என்பதில் நீலம் என்ற விசேடணம் கடத்தினின்று பிரிக்கக்கூடாத குணமாதலால் நீலகடம் பண்புத்தொகை. பஸ்மம் மேத்யம் சுத்திக்குக் காரணமானது என்று வேதம் தைத்திரீய உபநிஷத்து அதர்வ சிரசு காலாக்கினி உரு

த்திரம் ஜாபாலம் முதலிய உபநிஷத்துக்களும் போதாயனரும் ஸ்மிருதிமுக்தாபலம் வாமனபுராணமும் சிருபிக்கின்றன. தத்தைக் பஸ்மத்தில் அமேத்யத்வங் கற்பிப்பது நியாயமற்ற அர்வாதமே. தேவர்களும் * இருடி சிரேட்டர்களும் † சிங்கேரி கும்பகோண ஆசாரியர் பரம்பரையிலும் ‡ மாதவாசாரியர் அப்பயதீக்கிவிதர் அவர்களும் அன்னவர் மூஸபுருடர்களும் விபூதி உருத்திராக்ஷதாரணத்தை யநுட்டித்து வந்திருக்கின்றனர். அசுவத்த நாராயணசாஸ்திரிகளும் ஹீமத் சுயம் பிரகாச சரசுவதிசுவாமிகளிடம் “சருதிக்கு மிருதிக்கும் விரோதமுண்டானால் சருதிதான் பலமுடையது” என்று “சாயங்காலத்தில் சலம்சேராத விபூதிபாவநாசஞ்செய்யும்” என்ற மிருதிவாக்கியம் “திரிசங்கியிலும் திரிபுண்டரம் தரிப்பவன் உருத்திரன்” என்ற காலாக்கிணி ருத்திரோப நிடதவாக்கியத்தின் முன்ஜீவியாதென்ற வுண்மையானு மிருதியின் அபலமோர்க்.

இனி பஸ்மம் மேதயம் (சுத்தமானது) தரிக்கத்தகுந்தத் சுத்திக்குக் காரணமானது என்பதுபோல பிரமஹத்தியின் பிராயச் சித்தாங்கமான கபாலதாரணத்திலும் தரிக்கத்தகுந்தன்மையும், சுத்திக்குக் காரணமாந்தன்மையும் இருப்பதால் அதிலும் மேத்யத்வத்தின் அதிவியாப்தியுண்டாம். தப்தசராபாநம் சுராபானதோட நிவிர்த்திசெய்து சுத்திக்குக் காரணமாவதால் அதிலும் மேத்யத்வ அதிவியாப்தியுண்டாம் எனில், பிரமஹத்திசெய்தவனுக்கு 12 - வருடம் அசுத்த கபாலதாரணம் சண்டாளன்போல் ஒதுங்கல் ஸ்தானம் ஆசனங்களினீங்குதல் அக்கினியிற் சுடப்படுதல் முதலியனவும்; சுராபானஞ் செய்தவனுக்கு அவன் நேயர்வார்க்குங் காய்ச்சியகள்ளாற் சாதலும்; குருபத்திரிகமனஞ் செய்தவனுக்கு ஸ்திரீரூபமான அக்கினியா

* திருஞா “மேலுறை தேவர்கடங்கண் மெய்யது வெண் பொடி நீறு.” † “முனிவரணிவது நீறு.” ‡ “புண்ணியர் பூசும் வெண்ணீறு.”

ஷதிருத்திராக்கதூஷணகண்டநம்.

எ

கக்காச்சிய இருப்புப்பிரதிமையைத் தழுவிச்சாதலும் ; அததற் குரியதண்டனையும், பிராயச்சித்தமுமாகக் கூறப்படினும் அவை களாலுண்டாம் மரணமே சுத்திக்குக் காரணமாம்.

பிரமஹத்தி சுராபானம் குருபத்திரிகமனம் ஆதிமகா பாத கங்கனுக்கு பஸ்மத்தை நிறையப்பூசிக்கொண்டுப் பஸ்மப்படுக் கையிற்படுத்து ஸ்ரீ உருத்திரத்தை ஜபித்தல் பிராயச்சித்தமாக அதிசலபமார்க்கங் கூறப்பட்டிருப்பதால் இலேசில் புனிதமாக கும் பஸ்மம் தானே சுத்தியாயும் சுத்திக்குக்காரணமாயும், சுத்துக்களாலும் தேவராலும் சகலராலும் அவசியங் தரிக்கத்தக்க தாயும் உளது. ஆதலால்தானே சுத்தமல்லாததும் சுத்திக்குக்காரணமல்லாததும் ஆனகபாலதாரனுதிகளில் மேத்யத்வ அதி வியாப்திகூறுவது அசங்கதம்.

இனி பஸ்மம் பரிசுத்தமானது ஆகாரஞ்செய்யத் தகாததோ டமுடைய அன்னம் பஸ்மம் சேருவதால் ஆகாரஞ்செய்யத் தகுந்ததாவதால், இஃது வாமனபுராணம் முதலிய வற்றி வோர்க.

சுலோகம் - 8. 9. 10. 11.

ஆதலால் பஸ்மம் மேத்யம். அஃது சுத்தியாயும் சுத்திக்குக்காரணமாயும் சகலரானுங் தரிக்கத்தக்கதாயும் உளது என்பதற்கு வேதம், வேதத்தைத்தழுவிய மிருதிகள் புராணங்கள் ஆன்றேர் வசனங்கள் அநுட்டானம் பிரமாணங்களாயின். வேதப் பிரமாணமில்லாத ஊர்த்தவ புண்டரத்தை உயர்ந்த தென்று சாத்திராஜமில்லாத சமையற்காரர் ஊழியர் முதலியவர்களுக்குப்போதித்து வசப்படுத்தியது அநியாயம். அங்குளம் பிரமாணத்தை விரோதித்துப்பேசல் ஆத்திகருக்கழகல்ல. தருமத்தைக்கூற வசியமாதலிற்கூறினும். வேதமே சகல தருமங்களுக்கு மூலம். வேதத்துக்கு விரோதமான ஸ்மிருதி வசங்கள் பிரமாணமாகா.

விஷதிமகிமை முற்றிற்று.

உருத்திராக்கமகிமை.

(1) * பகவானுன் காலாக்கினி உருத்திரவாக்கியம் “திரிபுர சங்காரத்துக் காகக்கண்களை மூடியிருந்தனன். அவைகளினின்றுங் கண்ணீர்த்துவிகள் விழுந்து பத்தர்களுக்கு அநுக்கிரகம் செய்யும்பொருட்டு உருத்திராக்கமரங்களாயின. உருத்திராக்கத்தின் நாமோச்சாரணத்தால் பத்துக் கோதானபலம், அஃதைத் தரிசித்தால் இருபது, தொட்டால் முப்பது கோதானபலம். தரித்தால் நூறு இலக்ககோடிபங்கும் தரித்துக் கொண்டு ஜபித்தால் ஆயிரம் இலக்ககோடிபங்கும் புண்ணியம். தாழ்ந்த உருத்திராக்ககளைத் தரித்தாலும் மகாபலம். நெல் விக்காய் இலங்கைப்பழம் கடலைப்பிரமாண முடையன முறையே உத்தம மத்திம அதமபலன்களுடையன. வெண்மை செம்மை பொன்மை கருமை நிறமரங்கள்முறையே பிராமண கூத்திரிய வைசிய சூத்திரசாதிகளாம். அவைகள் அவ்வச்சாதியார் தரிக்கத்தக்கன. தாம்பிரநிலமும் அழதும் கேட்டியும் பருமனும் முட்களேடு கூடியதும், ஆன உருத்திராக்கங்கள் தீரிக்கத்தக்க மேன்மையானவை. புழுக்கடி வெட்டு உடைவ நோயுள்ளது முள்ளில்லாதது உருண்டையல்லாதது ஆன ஆறு குற்றங்களுள்ளன தள்ளத் தக்கன. பிறப்பிற் றவாரமுள்ளது உத்தமம். சேயியப்பட்டதுவாரமுள்ளது மத்திமம். ஓரேவிதமும் அழதும் கேட்டியும் பழுத்ததும் சமமுகத்தையுடையதும் ஆனவை மட்டும் கயிற்றேடு சகலசரீரங்களிலும் தீரிக்கத்தக்கன. உரைகல்லிற் றங்கநிற முள்ளது உத்தமம்” என்று பிரகத்ஜாபாலோப நிஷத்திற் கூறப்பட்டது.

(2) உருத்திராக்கங்களுக்கே வெண்மை முதலிய நிறங்களைக்கூறல் மரங்களின் நிறங்கள் கூறப்பட்டிருத்தலானும், வெ

* திருஞா, “புண்மைதவிர்ப்பது நீறு.”

ன்மை முதலிய வருண உருத்திராக்கங்கள் காணக்கிடையா மையானும், தரிக்கத்தக்கன தாம்பிரவந்னமும் உரைகல்லிற் பொன்னிறமுள்ளனவும் என்று கூறப்படலானும், பொருங்தாது. வெண்மையாதி வருண மரங்களின் உருத்திராக்கங்களை பிரா மணர் முதலிய வருணத்தவர் தரிப்பது உசிதமென்னும், உருத்திராக்கத்தில் வருணபேத மின்மையால் வேறுபிரித்துக் கிடைப்பதற்கை மாகவின் “குணங்களுக்குக் குறைவு வந்தபோதி னும் முக்கியத்தைக் கிரகிக்கவேண்டும்” என்ற நியாயத்தால் கிடைத்ததைத் தரிக்கலாம்.

(3) உருத்திராக்கங் தரித்தால் இஷ்டசித்தியும் தரியாவிடில் நரகமு முண்டாம். வைத்திகமாகிய ஸ்நாநம் தானம் ஜபம் ஹோ மம் வைசுவதேவம் தேவழூஜை பிராயச்சித்தம் சிராத்தம் தீக்ஷாகாலம் சந்தி முதலிய கருமங்கள் தவம் எக்கியம்களில் ஏதேனும் ஒன்றை மோகத்தினால் உருத்திராக்கங் தரியாமல் செய்கின்றவன் நரகத்தில் விடுவன். உருத்திராக்கங் தரியாமை பாதன்டர்களின் அடையாளம்.

(4) உருத்திராக்க மரக்காற்றினுற் றுக்கப்பட்ட புற்களும் புண்ணியலோகத்தை யடைகின்றன. உருத்திராக்க தாரணத்தாற் பாவியும் புனிதனுகின்றனன். நாயும் பசுக்களும் உருத்திரசாருப மடைகின்றன.

(5) மோக்க விருப்பமுடையார் சிகை சிரசு காது கண்டம் மார்பு கைகளில் தாரணஞ்செய்க. பிரமாவின்டு உநுத்திரன் அவர் லோகங்களை யடைந்தவர்கள், மற்றைய தேவர்கள் எல்ல வரும் எப்பொழுதும் உருத்திராக்கத்தைப் பத்தியோடுதரிக்கின்றனர். கூடல்தர்களான சகல கோத்திர இருடியரும் அவர்வம்சத்தி லற்பவித்தவர்களும் வைத்திகர்களும், சுத்தர்களான சகல முனிவர்களும் உருத்திராக்கதாரிகள். பலஜென்ம புண்ணியத்தால் அதில் விருப்பமுண்டாம். பாவிசனுக் கதில்

பக்தியுண்டாகாது. விரலால் செபித்தால் ஒருஞ்சும், விரவி நையால் எட்டு, சங்குமணியால் நூற்றெட்டு, புத்திரதீபத் தால் மூந்தாறு, தாமரைமணியால் ஆயிரம், படிகமணியால் மூப்பதினையிரம், தருப்பை முடிச்சால் கோடிகோடி, உருத்திராக்கத்தால் செபித்தால் அளவற்ற பலமுண்டாம்.

(6) உருத்திராக்கங் தரிப்பவன் ஒருவறை கொல்லப்படான். உலகிற் சூர் அசூர் மனிதர்களால் பரமசிவன் போல வணங்கப்படுவன். எச்சி அடையவனும் பாதகியாயினும் புனித வைன். உருத்திராக்கம் போல் மண்ணற செய்துதரிக்கினும் சிவலோகமடைவன். உருத்திராக்கதானத்தினு முயர்ந்ததான மின்று. தரிப்பவன் வீட்டில் மங்களமுண்டாம். தரிப்பவனுக்கு அங்கங்கொடுப்பவன் உருத்திரலோகமடைவன்.

(7) உருத்திராக்க தாரணஞ்செய்யாத பிராமணன் புசிக்கும் அன்னம் நாய் மாமிசம் (ஆம்). மதுமாமிச பக்ஷணம் நீசத் திரி சங்கமஞ்செய்ப்பவனும் உருத்திராக்கதாரணத்தால் புனித வைகிறுன். சகலயாகம், தவம், தானம் வேதமோதல் தீர்த்தயாத்திரை புராணசாத்திர படனம், இவைகளாலுண்டாம் பலன்களை உருத்திராக்கதாரணமொன்று வைத்துவன். உருத்திராக்கதாரணத்தோடு சாக்ரஹவன் துர்க்குணமுயிருந்தாலும் அசத்தனுமிருந்தாலும் புசிக்கத்தகாததைப் புசிக்கிறவனுமிருந்தாலும், மிலேச்சனுமிருந்தாலும், சண்டாளனுமிருந்தாலும், பாவியாயிருந்தாலும், இருபத்தொரு தலைமுறையை உத்தாரணஞ்செய்துகொண்டு சிவலோகத்தை யடைகின்றனன்.

(8) உருத்திராக்கம் சிரச காது கண்டம் உச்சி உபலீதம் புயம் மணிக்கட்டுகளிற் ரயித்தால் முறையே கோடி, பத்துக் கோடி, நூற்கோடி, ஆயிரங்கோடி, பதினையங்கோடி, இலக்ககோடி, அளவற்ற புண்ணியம். உருத்திராக்கதாரணஞ்செய்துகொண்டு அற்புண்ணிய கருமஞ்செயினும் மகாபுண்ணிய

பலனையடையன். உருத்திராக்கத்தில் பத்தியுள்ளவன் தரித்த வனுகிறன். அறிவில்லாதவனும் அத்தாரணத்தால் அச் சமையாற்கிடங்கில் விழுந்திறந்த கழுதையைப்போல் சிவலோகத் தையடைவன். இதன் மகிழமையைப் பத்தியில்லாதவனுக்கும் மூர்க்கனுக்கும் சொல்லற்க. மந்திர மின்றித்தரித்தால் உண்டாகின்ற பலன்களே கூறப்பட்டன. மந்திரத்தோடு தரிக்கில தன்மகிழமை சொல்லமுடியாது. பிராமணன் எப்போழுதும் உருத்திராக்கந்தரித்துக் சகல வைதீக கருமங்களுஞ் செய்க.

(9) உருத்திராக்கதாரி உருத்திரனுகவே யாகிறான். அவன் கிவித்தமானவற்றைப் பார்த்தாலும் கேட்டாலும் கிணத்தாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் பேசினாலும் செய்தாலும் அடைந்தாலும் (அவைகளாலுண்டாம்) சகல பாவங்களின்றும் விடுபடுகின்றனன். அவன் புசித்தது குடித்தது முகர்ந்தது உருத்திரன் புசித்தது குடித்தது முகர்ந்ததாகின்றன. உருத்திராக்கதாரணத்தில் வெட்கமுடையவனுக்கு சம்சார நீக்கம் கிடையாது. அத் தாரணத்தைப் பரிசுசிப்பவன் உற்பத்தி கலப்பானது. உருத்திராக்கதாரியைக் கணப்படுத்தாதவன் நரகடைவன்.

(10) அத்தாரணத்தால் உருத்திரர் இருடிகள் பிரமன் தங்கள் பதவிகளையடைந்தனர். சிராத்தத்தில் உருத்திராக்கதாரி யைச் சந்தோஷிக்கச் செய்பவன் பிதிர்லோக மடைவன். உருத்திராக்கதாரியின் பாததீர்த்தம் பருகுவோன் பாவநீங்கிச் சிவலோகமடைவன். ஜாபாலோப நிஷத்து சிவஞான சித்திக்குச் சாதனம் * மூங்காசி, சதருத்தரீயம், உத்தம சந்தியாசம் பஸ்மோத்துளங்ம் திரிபுண்டரதாரணம், உருத்திராக்க தாரணம் சிவசப்தசெபம் சிவத்தியாங்ம என்று கூறுகின்றது.

(1) திருஞா. * “போதந்தருவது நீறு.”

(11) சொர்னத்தாலாவது வெள்ளியினாலரவது கட்டப்பட்ட உருத்திராக்கத்தைச் சிகை காதுகள் பூணுல் கை கண்டம் வயிறு இவைகளில் பஞ்சர்க்கரம் பிரணவம் ஆன்மமங்திரங்களி வொன்றுல் பத்தியோடு தரிக்கவேண்டும். அஃது சிவஞானத் துக்கடையாளம். சிகையிலிருக்கும் உருத்திராக்கம் பிரமம், காதுகளிலிருப்பன சிவம் சக்தி, பூணுவிலிருப்பன தேவர்கள் கைகளிலிருப்பன திக்குகள். கழுத்திலிருப்பன சரசவதி அக்கினிதேவன் ஆகப் பாவிக்கவேண்டும். சகலவருணத்தவர்க்கும் சகல ஆச்சிரமங்களிலும் உருத்திராக்கதாரணம் அவசியம். துவஜர் மந்திரத்தோடும் மற்றையர் அஃதின்றியும் தரிக்கத்தக்கது. திரிபுண்டரம் உத்தாளங்களில் துவேதம், உருத்திராக்கங் தரியாமை ஞான முண்டாகாமைக்குக் காரணங்கள். *

எந்தப் பிராமண சிரேட்டன் திரிபுண்டரத்தையும் உந்த்திராக்கத்தையும் தரித்தவனுகவும் சுத்தனுகவும் இருக்கின்றனனே அவன் சிராத்தத்தில் பந்தியைச் சுத்தம் பண்ணுகின்றனன். தேவர்களாலும் பூஜிக்கத்தக்கவன்.

(12) இவை பிரகத்ஜாபாலோபஷிடதம் போலவே வாயுசங்கி கை புருடார்த்தப் பிரபோதம் காருடம் மானவம் பாத்மம் நாரதீயம் பராசரம் காந்தம் வாசிட்டலைங்கம் சூதசங்கிகை முதலியபுராணங்களாலும் வித்தரிக்கப்படுகின்றன. ஆங்கிகதிருதலோகாக்ஷியுங்கூறுகின்றது. புராணம் பதினெண்வித்தைகளி லொன்றுதலாற் பிரமாணமே. வேதஞ் சகல தருமங்களுக்கும் மூலம்; தனக்கு வேறு பிரமாணத்தை வேண்டாது தானே பிரமாணமாவது. புருடவசனங்கள் அதன்முன்னில்லா. இதிகாசபுராணங்களால் வேதப்பொருள் எடுத்துக் கூறப்படுகின்றது.

* திருநா “வெண்ணீறணியாராகில் — பெருநோய் கண்மிக கலியப்பெயர்த்துஞ் செத்துப், பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே”

வேதத்தை விரோதிக்கும் மிருதி ஜீவிபாது. இவைகட்டு விரோதமாய் “பிராமணர்க்குத் தாமனாமணி, சூத்திரர்களுக்கு உருத்திராக்கம்” என்று நாரதஸ்மிருதி “ஆதலால் பிராமணர்க்கு உருத்திராக்கமாகாது” என்று கற்பிப்பது ஜீவியாது, ஜூபாலசுருதிக்கும் புராணங்களுக்கும் ஏனைய மிருதிகளுக்கும் பெரியர் அதுட்டானத்துக்கும் விரோதமா யிருப்பதால்.

தசோபஶிடதம் ஸ்ரீசங்கராசாரியார் பாடிய மியற்றியதாற் பிரமாணமெனில் சுவேதாசவதரோப நிடத்தத்துக்கும் அவர் பாடிய மியற்றி யிருக்கின்றனர், பதினெண்றைக் கொள்ளில் சுகுணேபாசனை கைவல்யோப நிடத்ததை நீக்கி வில்லாமற் போம் (வாசதேவோப நிடத்ததை நீக்கில் அடியோடு ஊர்த்த வபுண்டரமில்லாமறபோம்) ஆதலால் பிரமத்தை யறிவிக்கும் வேதத்தன்மையுள்ள வேதத்தை யநுசரித்த உபநிடத மனைத் தும் பிரமாணமே. வேதம் அதைத்தழுவிய உபநிடதங்கள் புராணங்கள் மிருதிகள் இதிகாசங்களால் பிரதிபாதிக்கப்பட்ட பஸ்ம உருத்திராக்கம் பிராம்மணராதியராற்றூரணஞ் செய் யத்தக்கண வென்பது சித்தாந்தம்.

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

நூல்.

இங்ஙனம் ஸ்ரீமான் தீக்ஷிதரவர்கள் பல சுருதிப்பிரமாணங்களானும் நன்னியாயங்களானும் நிருபித்ததின் மேலும் அவை தீக்கோடிகங் தோர்த்தவ புண்டரத்துக்குப் போலி நியாயங்களால் மேன்மைகூற வெழுக்கவர்பாற் பயின்றவவர் சீடர் சிலபோலி யாகேஷபங்க ளெழுப்பினர். அவைமதிக்கத்தகாத வெற்றுரைகள் ஆதலிற் ரீக்ஷிதரவர்கள் பொருட் படுத்திலர். அறி விண்முகிர்ந்தாருங் கணித்திலர்: ஆயினும் ஆகேஷப் மென்றபெ

கச பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

யர் மாத்திரத்தால் அறிவிலார் மயங்காவண்ணம் அவசியமான சில வாக்ஷைபங்களை யெடுத்துப் பரிகரிப்பாம்.

பூர்வபக்கம் (1.)

“கவினிவித்தமான அக்கினிஹோத்திரம்” “கவியில் 4400-வருடங்களின்மேல் அந்தணர் யாகாதி கண்மங்களையும் சங்கியாசத்தையும் ஆசரிக்கக் கூடாது” என்ற ஒரு வசனத்தை ஆதாரமாக ஸ்மிருதிவசனமென நவின்று பிராமணர்க்கு அக்கினிஹோத்திரம் விலக்கத்தக்கதென்றார்.

சித்தாந்தம்.

அவற்றில் “கவினிவித்தமான அக்கினிஹோத்திரம்” என்பதால் அக்கினி ஹோத்திரம் கவியில் நிவித்தமென்று தீர்மானித்து, அஃதின்றுகவே அக்கினிஹோத்திர பஸ்பமும் அதன்தாரணமும் இன்றும்: ஆகவே தமக்காதாரமாகக் கூடிய வாசதேவோப நிஷ்டத்தின் “கநிஹோது ஹவாநா - உசிதுநந்காய்சாகு” என்று கோபீசந்தனத்தின்மீது “அக்கினிஹோத்திர பஸ்மத்தால் உத்தாளங்கு செய்க” என்ற வசனத்தை கழுவவிட்டு கோபீகங்தோர்த்தவ புண்டரத்தை மாத்திரம் நிலைப்படுத்திக்கொள்ள வேண்ணினார்.

அக்கினி ஹோத்திரத்தை விடுக்கில் அநாஹிதாக்கி நித்வமென்னும் உபபாதக தோடஞ்சித்திக்கும்; அவ்வுப பாதகிக்கு யஜனயாஜன (யாகஞ் செயல் செய்வித்தல்) மான இரண்டுகருமங்களுமின்றும். அவைக லின்றுகவே “கநிஹோது ஹவாவெதாஃ” “வேதங்கள் அக்கினிஹோத்திரத்தைப் பிரயோசனமாக வடையன” என்ற பாரதவசனப்படி பிரயோசன மின்மையால் வேதாத்யயங் அத்யாபககருமங்களு (வேதம்லூதல் ஒதுவித்தல்) நிட்பலமாம். ஆகவே வேதங்கற்பாரும் கற்பிப்பாரு மின்றும் “வெதோயங்கிடுவா” “தருமத்துக்கு மூலம் வேதம்” என்ற வசனத்துக்கு மறுதலையாய்த் தருமப்பிர விருத்தியின்றும் ஆறு

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

கரு

கருமங்களுமற்று அப்பிராமணராவர். அவைதீக வேறுநூல்களால் தானப் பிரதிக்கிரக கருமங்கள் உண்டாமென்று வாதிக்கினும் ஏனொன்கு கருமங்களு மின்றும் விப்பிரத்வஞ் சித்தியாமற் போம். “தருமத்துக்கு மூலம்வேதம்” வேதமுழுதுங்கூறுவதும் அதன்பயனும் அக்கிளிஹோத்தரம். புராணங்களும் இதிகாசங்களும், வியாசர் கௌதமர் ஆரிதர் மாதவர்காருஷ்ணஜிகி பிரஜாபதி வதிவீட்டர் யாக்கியவல்கியர் ஸ்மிருதிகளும், ஆபஸ்தம்ப சூத்திரமும் பலவிடங்களில் துவிஜனுக்கு அக்கிளிஹோத்திர மவசியமென்று கூறுகின்றன. பூர்வபட்சிக்குப் பிரமாணமாகிய வாசதேவோப சிடதமும் ‘‘ஹவைவைச் சூதெஜை யாஜிதொஹவதி’’என்று எக்கியங்களைப் புகழ்கின்றது. ஆக

(1) “யாவஜீவதிஹோது ஜாஹாயாச, யாவஜீவாந் சாந்வாண்ட தீவாஹாயாஜீத”

வாஜசநேயசாகை.

(2) “யாஜீவதிஹோது ஜாஹோதி”

(3) வீராஹவா வாஷிதெஷவாநா பொடுதிதீஶாஹ யதெ”

(யஜ-ஸ்-சம்ஹிதை-காண்டம்-1. பிரச்நம்-5.)

(4) யஹாவிதாவி தாஸிஹோவாஸோஹி நாவிவெச வைப்ராதுபி

(1) “ஆயுள்காறு மக்கிளிகோத்திரஞ் செய்வாயாக. ஆயுள்காறும், அமைப்பாணமாச இட்டிகளை யஜிப்பாயாக”.

(2) “ஆயுள்காறும் அக்கிளிகோத்திரஞ் செய்கிறுன்”.

(3) “யாதொருவன் தேவர்களுக்கு(ப் பிரயோசனமான) அக்கினியை விட்டு வடிகிறுனே அவன் வீரஹத்தி செய்தவன் வலவா”?

ககு

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

(4) “எவன் பிதா அல்லது பிதா மகனுவது சோமபானுஞ் செய்யவில்லையோ அவன் விராத்தியின்”.

இவை முதலிய பிரத்தியகூ சுருதிகளும் கிரதுக்கள் செய்ய வேண்டிய அவசியத்தையும் விட்டவர்க் குண்டாம் தோடத் தையும் வற்புறுத்திக் கூறுகின்றன. *

வைதீகோத்தமர் அநுட்டானமு மிதுகாரு மங்கனமேயுளது. இவை யனைத்துக்கும் விரோதமாக “கவினிவித்தமான அக்கினி ஹோத்தரம்” என்ற ஒரு ஸ்மிருதியின் கலிவிஷய அருத்தவாத வாக்கிய மொன்று பலம் பெறுமா? அந்த பிரபலசருதி வசனங்களையும் ஸ்மிருதிகளையும் புராண இதிகாசங்களையும் தழுவாமலும் சிஷ்டாசார விரோதமாயும் மிருப்பதால் அஃதுநித்தபலம். இவையன்றிப் பகவத்கீதையில் “க ஹள திஷூதிவிஷாணா^ந” விப்பிரர்களுக்கு அக்கினியில் (தெய்வம்) இருக்கின்றது” என்றும் எக்கியம் அவசியஞ் செய்யத்தக்கது செய்யாவிடிற் ரேடுமுண்டாம் என்றுங் கிருஷ்ணபிரா னருளிச் செய்திருக்கின்றனர். பாரதம் அசுவமேத பருவத்தில் “யஜநாயை^{१०} அரிஜாஹூர்ஷி^{११} முதலிய சுலோகங்களால் “பிராமணர் பசுக்கள் பொன் வெள்ளி ஓடதி முதலியவைகள் எக்கியத்திற்காகவே சிருட்டிக்கப் பட்டன ஆகையால் அந்த எக்கியத்தைச் செய்யாவிட்டால் பாவன் சம்பவிக்கும்” என்று கூறப்படுகின்றது.

பாரதம் ஆநுசாசனபநுவம்.

நாவியஜி வஸி^{१२}ஊநா^{१०}, நாவியஜி வஸெ^{१३}கோவிப்பிங்^{११} து^{१२} கு^{१३} வஸவடுகூ^{१४}வஸி^{१५}தெ^{१६}ஸொ, தெ^{१७}வியஜி வஸை^{१८}ஹி^{१९}து^{२०} கு^{१९}

எக்கியத்துக் கொப்பானதானமில்லை எக்கியத்துக் கொப்பான கருமமில்லை. சகல கருமங்களின் முழுக்குறிப்பும் எக்கிய மென்று முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. என்று கூறுகின்றது.

* திரு - ஞா - “கற்றுங்கெரியோம்பிக் கவியைவாராமே செற்றர்வாழ்”.

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்,

கன

அன்றியும் பூர்வபகுவிக் கங்கிகாரமானதும் “கலளவாராசா
ஶாஸ்தா” என்ற கல்யுகத்துக்கேள்று விசேஷமாயிக் கூறப்
பட்ட பராசரஸ் மிருதியே ஆசாரகாண்டத்தில் எக்கியத்தை
விதிப்பதோடு பிராயச்சித்த காண்டத்தில்.

“கநிகாயச்வரிஶுஷ்டாஹஂபெயாவாஹநவஜிதூதாஓ|
வெஷாஂதெவொநயீயநாஹவஞ்சதெவுஷ்டாஹநாஸ்தாஓ|

“அக்கினிகாரியத்தினின்று ஒழிந்தவர்களும் சந்தியாவந்தனம்
விட்டவர்களும் வேத மோதாதவர்களுமான சகலரும் சூத்
திரர் ஆகின்றனர்” என்று அக்கினிகாரியஞ் செய்யாத துவிஜர்
சூத்திர ராகின்றனர் என்று சூறுவதால் கலியுகத்திற் கூடா
தென்பது மொவ்வாது.

இனி இவ்வசனங்களை யுகாந்தரவிஷயமென்று போக்குக்
சூறவுமேலாது : அங்ஙனஞ் சுருதிசூறுமையானும், சுருதிக்கு
விரோதமாகிய மானுடவசனம் சுருதிவசனங்களுக்கு முங்கிலை
பெறுதாகையானும், அக்கினி ஹோத்தராதி கருமங்களை பிரா
மணர்க் கிண்றியமையாக் கருமமாக அங்த சுருதிவாக்கியங்
களுத் கோவிட்பதாலும், சகலவேதோபநிடத் ஸ்மிருதி புரா
ணங்களை யோதி யுணர்ந்த வைத்தீக சிரேஷ்டர் இதுகாறும்
அக்கினிஹோத்தர முதலிய சத்கருமங்கள் புரிதலும், சந்
வியாசம் பெறுதலும் அநுட்டானத் துண்மையானும், கலியுக
ஸ்மிருதியாகிய பராசரஸ்மிருதியே அக்கினிஹோத்தரங் செய்
யாதவரைச் சூத்திரர் எனக் கூறுவதாலும், பிராமணர்க்கு
ரியஷ்ட்கருமா என்ற பெயர்க்கே விரோதமாவதாலும்.

இனி அவ்வாக்கியத்துக்குக் கதியாதனில் முன்யுகங்கள்
புண்ணியபுகங்கள், அவைகளில் எத்தகையரிய புண்ணியங்க
ளுஞ் செய்தல் சுலபமாம். கலியுகம் பாவயுகமாதலால் அத்த
கையுத்தம புண்ணியகருமங்கள் செய்தலருமையென் றணர்த்

காறு பூதிருத்திராக்கதூவீணகண்டாம்.

துவான் கூறியதாம். அன்றேல் சுருதிவிரோத மாவதால் கந் பனையாம். இவையைனத்துக்கும் விரோதமாய்ப் பிராமணர்க்கு இன்றியமையாத முக்கிய கருமாகிய அக்கினி ஹோத்திராதி கருமங்களைத் தூவித்து பிராமணத்துவத்துக்கும் ஆசைப்பட்டு வது தன்னாயகனைக் கொன்றுவிட்டு மாங்கல்யாதியா பரனுலக் காரத்தோடு சுமங்கலியாகவு மிருக்க விச்சித்தலையொக்கின்றது.

பூர்வபக்கம் (2.)

“கெளதமசுத்திரம் எல்லாவைதிக ஜங்களாலும் அதுட் டிக்கப் படாவிட்டாலும் உத்தரதேசத்தார் அதுட்டிக்க எமது ஆசாரியர் உத்தரதேச யாத்திரைசெய்த காலத்துக்கண்டனர்”. என்றனர்.

சித்தாந்தம்.

அந்தால் வேதவிரோதமாயும் அந்த ஸ்மிருதிகளுக்குச் சம் மதமல்லாததாயும், வைதீக சிரேஷ்டரால் அபரிக் கிரகமாயும் வழங்காத நூதனமாயும் இருப்பதாலும் ; கெளதமர் சிலுபக் தாக்ரேசரும், டஸ்மத்திரி புண்டரதாரியும் பிரசித்தமாய்வழங்கிவருமவர் சூத்திரம் 8 - வது அத்தியாயத்தில் பஸ்மோத் திருஷ்டம் கூறும் அதர்வ சிரசருதியைப் பாவநிவர்த்திக்காக்க ஜபிக்கும் மந்திரமாகக் கணக்கிட்டவரு மரதலால் அவர் செய்தாரென்பது கற்பனை. அப்பிரசித்தமான அவைதீக கற் பனுதூலொன்றின் பலத்தைக்கொண்டு அநாசார மொன்றை நிலைப் படுத்துவதைக் காட்டிலும் பிரசித்தமும் உள்ளதும் சுருதி ஸ்மிருதியாதி அந்த சாஸ்திர சம்மதமும் வைதீக சிவ்டாசாரமுமான டஸ்மதாரணத்தை நிலைப்படுத்துவதில் எவ்வளவு நியாயபலமும் பிரமாண சகாயமு மிருக்குமென்பதைச் சிந்தித்துக் குணப்படுக.

பூர்வபக்கம் (3.)

“இராமதாரக மந்திரத்தைக் காசியிற் சங்கரன் ஜபிக்கிறார்” என்ற ராமதாபினி யுபங்கதம் “விண்டுவுக்குச் சங்கரனுமே ஓர்

பூதிருத்திராக்கதாவினாகண்டாம்.

கக்க

பத்தன்” என்ற பூர்பாகவதம் ஆதிகிரங்தங்களைப் பரியாலோ சிக்கில் சிவன் விஷ்ணுபக்தர்களுக்குட் சிறந்தவர் என்பது திண்ணம். ஹரிபக்த சிகாமணியான சிவனுடைய பக்தர் கெள தமரானால் அவர் ஊர்த்தவபுண்டர தாரணத்தைப் புகழ்வது அவர்கருத்திற் கிசைந்ததே” என்று வரைந்தனர்.

சித்தாந்தம்.

இவர் சூறாகிறபடி சிவன் விஷ்ணுபக்தரானால் சிவன்வின்டு பக்தர் புண்டரத்தைத் தரிக்கவேண்டும், அங்கனம் சிவபிரான் ஊர்த்தவ புண்டரத்தைத் தரித்திருப்பதாய் ஒரு நூலாலும் கேட்கப்படவில்லை. விண்டு சிவபிரானது பக்தர் என்பதற்கும், விண்டு பஸ்மத்திரி புண்டரங் தரித்திருப்பதற்கும், உமக்குப் பிரமாணமாகிய.

இராமரக்சியோபநிடதம்.

“ாஹா-ஹெலா-ஐமஹிதவஸ்சா-ஹா” “பஸ்மம் பூசப்பெற்ற சகல அங்கங்களையுடைய இராமனை”.

திருவாய்மோழி.

“கரியமேனிமிசைவெளியீறுசிறிதேயிடும்
பெரியகோலத்தடங்கண்ணன்”

நான்காம்பத்து ஐந்தாங் திருவாய்மொழி-பாட்டு-6.

“உடையார்ந்தவாடையன்கண்டிகையனுடைநாணினன்
புடையார்பொன்னூவினன்பொன்முடியன்மற்றும்பல்கலன்”
பத்து-3. திரு-7. பாட்டு-4.

என்று விண்டுவுக்கே விடுதிருத்திராக்கதாரணத்தையும்.

திருவாய்மோழி.

“நீறுசெவ்வேயிடக்காணினுமாலடியாளென்றோடும்”

பத்து-4. திருவாய்-4. பா-7.

“தவளப்பொடிக்கொண்டுநீரிட்டிடுமின்தணியுமே”

“தணியும்பொழுதில்லைநீரணங்காடுதிரண்ணமீர்

பினியுமொழிகள்றதில்லைப்பெருகுமிதுவல்லான்
மணியிலணிசிறமாயன்றமரணிநீறுகோள்டு
அணியமுயலின்மற்றில்லைகண்டரிவ்வணங்குக்கே”

பத்த-4. திருவா-6. பா-7.

என்று விண்டுபக்தர்களுக்கு விடுதி தாரணத்தையும், அத்தாரணம்பினி யொழித்தலையும் கூறுதலை ஊகிக்கில் விண்டுசில பிரான்து பக்தர்கள்று தெளிவாம்.

இராமாயணம்.

“யாகவாரவூவதின்கு—சிங்காமாநமுளிவாவரா-

வீதக்குஷாஜிநயாராங்கூஷாஜிஞ்சுடைநவிஹுஉம்”

“காலாக்கிளிபோன்ற கோபத்தையடையவரும், பொன்மயமான கிருஷ்ணசனத்தைத் தரித்தவரும் பஸ்மோத்தாளனஞ் செய்யப்பெற்ற வடிவத்தை யடையவரும் ஆகிய இரகுபதி (இராமனை)யைத் தியானித்து”.

அத்தியாத்தமராமாயணம்.

“வூண்டுவண்டுஜிடாஹாரா வாக்ஷாசுராஜு திவாவரா”

‘ஹூஷாஜிஞ்சுடைதவூவாங்காங்காங்கா’

“பொன்மயமான சடையை யடையவரும், சாக்ஷாத் உருத்திரனைப் போன்றவரும் பஸ்மோத்தாளனஞ் செய்யப்பெற்ற சகல அங்கங்களை யடையவரும் (ஆனஇராமனை) பார்த்துக் காமமடைந்தனள்”.

பஸ்மஜாபாலோபநிஷ்டத்து.

வைதுஹஸ்திராங்மாராஜு ராக்ஷாஶரணாங்குதாஜு
யெயா நிதாஜியூராடனி । தது!—ஒக்ஷிணவாயாங்கி
சரிவிஷ்டாபி

ஷுதிருத்திராக்கதூஷணகண்டநம்.

உக

சகலரும் பஸ்மோத்தானங்கு செய்யப்பட்ட அங்கங்களை யுடையவரும், உருத்திராக்காபரண முடையவர்களும், அஞ்சலி கூப்பியவர்களும் ஆய்வீப்பொழுதும் தியானிக்கின்றனர், அப்படித் தியானிக்கின்றவர்களில்,—தென்றிசையில் விஷ்ணு (தியானித்துக்கொண் டிருக்கின்றனர்.)

கூரிமபுராணம்.

“கண்ணன்வெண்டுதிசூக்கண்டிகைமாலைசாத்திப்
புண்ணியத்திங்கள்வேணியானிருபாதம்போற்றி”

இவற்றால் மூலவின்டுவும் இராமன் கிருஷ்ணபிரான் என்னும் விண்டு அவதாரங்களும் ஷுதிருத்திராக்கதூரண முடையரென்று விளங்கு கின்றது.

மகாபாரதம் - சாந்திபநுவம்.

குயாஷாதோயவாராஜா ஹ-ஏ திகாதோயவாநாஃ
நிதாங்கெவயாராயை ஹவைக்காலீவைவாஜி

“தருமராஜனே? ஆயுள்விருத்தியை விரும்பு கின்றவனும், செல்வத்தை இச்சிக்கின்றவனும், மோக்கத்தை யடைய அவாவு கின்றவனும் ஆகியதுவிஜன் நாடோறும் நீந்றையே தரித்தல் வேண்டும்”.

தூதசம்ஹிதை.

ஸ்ரீவைநவிஷாநாவெவவ ஹ-ஏ ஹணாவஜி ணாதயா
தெவதாசியர்ஜுநதங்ஹவை த்ரவாங்கெஹாஸ்தாநாதநா

முதலியக்லோகங்களுக்குத்தமிழ்க்கவி.

மாலயனிந்திரான் மற்றையமரர் மலர்மகளிர்ச்சி மற்றைவானக், கோலமட வாரியக்கர் கந்திருவரரக்கர்குல வசரர்வேதச், சீலமுனி வரர்மத் ரேரிவரு எருந்தவ முடையீர் திருவெண்ணீறு, சாலவுமுத் துளனமுப் புண்டர நாடோறும் போற்றித் தரியார் யாரோ.

இவைபஸ்மஜாபா லோபநிவித்துக்கு பப்பிரமணமாயின.

பஸ் (வறு-எரி) = நீற்று (எரி= நெருப்பாற்சுடு).

என்பதுபொரு ளாதலால் வடமொழி தென்மொழி இரண் டினும் ஒருபொருட் பகுதிகளினின்றே பஸ்மம் (பசிதம்) நீறு என்ற சொற்களுண்டாயின.

தல்விகுதி புணர்ந்துகெட்டமுதனிலைத் தொழிற்பெயராகிய டுண், பேறு, சூடு, முதலிபனபோல நீற்றப்படுபொருளை நீறு என்பாரும், வீடுஎன்பதுபோல நீறுதற் றன்மையால் நீறு என்பாரும், தேறு. ஈறு, என்பனபோல பாசமுதலியவற்றை நீறு படித்தும் வினைமுதற்பொருளை நீறு என்பாரும் உளர். முக்கள்னன் என்பது காரணங் கருதியபொழுது கணபதிமுதலியர்க்காயினும் காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய்ச் சிவபிரானுக்கு ஆதல்போல நீறுஎன்பது காரணங் கருதியபொழுது சாம்பஸ் முதலியதுக்காயினும் காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய் விடுதிக்கே ஆதலால் காரண இடுகுறிப்பெயராம். இதுபற்றியே பிங்கலங்கைதயார் சாம்பலை “அடலைவெண்பவி சாம்பலாகும்” என்றுவேறு பிரித்துக்கூறினர். பிங்கலங்கைதயார் ஒரு சொற்பஸ் பொருள்வகையில் நீறுஎன்ற சொல்லைப் படித்திலர். (நீற்றப்படுகாரணம்பற்றி) சண்ணத்துக்கும் நீறு எனப் பெயருடைத்தனர்; அன்றிப்பராகம் (ஷந்தாதின்றுள்) புழுதி, ஷும்தி, துகள், இவைகளுக்கு நீறுஎன்ற பதத்தைப் பெயராகவும் படித்திலர். நீறணிந்தனன் எனில் விடுதியணிந்தனன் என்று பொருள்கோடல் வழக்கு, நீறுமத சம்பந்தமாகத் தரிக்கத்தக்க பொருளாதவின். தேவாரம், திருநா. மெய்ப்பால் வெண்ணீறணிந்த மேனியானை “நீறுமெய் பூசவல்லானும்” திருமொழி=6-பத்து. 7-திரு. “உடலம் நீறும் பூசியேறாரு மிறையோன்” திருமொழி=10-பத்து. திரு-1, “சுடலையில் சுடுநீறனமர்ந்ததோர்” திருமழிசை, திருச்சந்தம்-7. “முண்டநீறன்”

திருமொழி-1. பத்து. திரு-5. “சடுநிறமெய்யிற்புசி” முதலிய வற்றுற் காண்க. சூடாமணி விகண்டினும் நீறுஎன்ற சொல்பல் பொருட் பெயர்த்தொகுதியில் பழக்கப்பட்டின்று.

ஆயினுஞ் சிலவாசிரியர் தூள்போல் நுண்பொடிகளாயுள்ள பூந்தாதின் பொடிக்கும் தூள்ளன்று பெயர்வழங்கல்போல நீறு போன்ற நுண்பொடிகளாகிய பராகம் புழுதிகளையும் நீறுஎன்ற பெயரால் வழங்கினர். அவற்றுட் பராகம் == பூந்தாதுப் பொடி. புழுதி—தெரு வீடுமுதலிய விடங்களில் படிந்துகிடக்கும் இலைசெத்தை முதலியவற்றின்துகள் அல்லது துசி. இவை அலகிட்டுக் கூட்டிவாரிக் குப்பைக்கிடங்கிற போடப்படும் அசத் தப்பொருள்கள். இஃது.

கூர்மபுராணம் “விளக்கிபதூளிவந்து மேலடையாறிற்றல்— தீதாம்” ஆசாரக் கோவை.

துடைப்பம் துகட்காடு புல்லிதழ்ச்செத்தற்
கருங்கலம் கட்டில் கிழந்ததனே டைந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.

மதுாக்காஞ்சி அடி-148. “பலபுரவி நீறுகைப்ப” சக்ஜினுர்க் கிணியருநா. ஓடுகின்ற விசையால் துகள்களை யெழுப்ப.

சிறுபாணுற்றுப்படை. அடி-200. “அண்ணல்யானை அருவிது களாவிப்ப நீறடங்கு தெருவினவன் சாறயர்முதூர்”.

(ந-உரோ.) தலைமையை யுடையவாகிய யானைகளின்மத அருவி எழுந்ததுகளை அவிக்கையினாலே புழுதியடங்கின தெருவினை யுடையலூர்.

இனிச்செம்மண் புழுதி கரம்பைப்புழுதி என்பனவும் அங்கிலங்களிற் காற்றுப்பற்றி யெழுப்ப வெழும்பும் துசிகள், அல்லது அவற்றின்நுண்டுகள்கள் ஆம். அங்குமண்றி மண்ணுக்குப் பெயராகாது. புகையிலைத்தூள் சுக்குத்தூள் மஞ்சட்பொடி

கற்பொடி யென்பன புகையிலை சுக்கு மஞ்சள்கல்களுக்குப் பெயராகாமைபோல. மண்ணின்பெயர்களுட் பழக்கப்பட்டு மின்று. துக்களன்பது உலகிலுள்ள வெல்லாக்கட்டிப் பொருள்களின் தாசிக்குப் பெயராதவின்.

உண்மையின்னமிருக்க திருவாய் மொழிக்கு ஆரூயிரப்படி பன்னீராயிரப்படி. யென்ற வியாக்கானங்கள் செய்த பூர்வைவத் தேவை வாசிரியர்கள் தங்கள் வியாக்கானங்களில் “வெளியீருகிற தேவிடும்” “நீறுசெவ்வேயிடக்காணின்” “தமரணிருகொண்டு” என்ற இவைகளில் “வெளியீரு” என்பதற்கு “அஞ்சனாகுர ணம்” என்றும் “கற்பூரகுரணம்” என்றும் உரைவாகாந்திருக்கின்றனர். வெள்ளைன்றசொற்கு பின்கலகு. “பலதேவனும் வெண்பாவும் வெளிறும், வெள்ளை வெள்ளாட்டு மறியுமதுவஞ்சக்கும் வெள்ளையென்று சாற்றும்” என்று பொருள் கூறலால், அஞ்சனம் கற்பூரம்ஏன்ற பொருள்களின்று. அஞ்சனமென்பதற்கு (பிங்க—சு.) “காளங்குறுமையுஞ்சிசைகளின்—யானையிலொன்று மஞ்சனமாகும்” எனப்பொருள் கூறுகின்றது. ஆதலால் வெளியென்பதற்கு கருப்புள்று பொரு ஞாத்தது முற்று மொவ்வாது. அஞ்சனமென்பதற்குமைன்று பொருட் கொள்ளினும் கண்ணுக்கு மையிடலன்றி மேனியின்மையிடல் வழக்கின்கண் ணின்மையிற் பொருந்தாது. ஆகவின் விழுதி யென்று பொருட்கோடலே நியாயம் அஃது (திருவாசகம், அச்சப்பத்து) “வெளியீருமேனி வேதியன்” என்று சிவபிராஜைக்கூறிய சுருதியானு மோர்ச.

“நீறுசெவ்வேயிடக்காணின்” என்பதிலுள்ள நீறுஎன்பதற்கு பஸ்மம் எனப்பொருஞாத்து விரகப்பித்தேறி பஸ்மங் தரித்தவர்களைக் காணினெடுமாலடியா ரென்றேடும் என்று போக்குக்காட்டினர். உண்மையின்னமன்று.

(பெருமாள்) “அவதாரங்காட்டி மறைந்தபடியாலே ஆழ்வார்நாயகி தன்மையை யடைந்து மோஹித்து ஸம்பங்கி ஸத்ரு

பூதிருத்திராக்கதூஷணகண்டஙம். உடு

ஶவஸ்துக்களைப்பார்த்துக் கதறுகிறுளென்று தாய் சொல்லுவதாக வருளிச்செய்கின்றார்” என்ற அவதாரிகையின்கீழ்.

கோமளவான் கன்றைப்புல்கிக் கோவிந்தன் மேய்த்தன வென்னும், போமிள நாகத்தின் பின்போ யவன்கிடக்கை யீதென்னும், ஆமளவொன்று மறியே ஞருவினை யாட்டியேன் பெற்ற, கோமளவல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற சூத்தே.

சூத்தர் தூடமேடுத்தாடில் கோவிந்தன மெனுவோடும், வாய்த்த தழுலோசைகேட்கில் மாயவனென் ருமையாக்கும், ஆய்ச்சியர் வேண்ணேயிகள் காணிலவ னுள்டவேண்ணே யீதென்னும், பேய்ச்சிமுலை சுவைத்தார்க் கென்பெண்கொடி யேறிய பித்தே.

ஏறியபித்தினேடெல்லாவுலதுகண்ணன்படைப்பென்னும்
நீறு சேவ்வேயிடக்காணில் நெமோடியா ஬ான்றோடும்
நாறுதழாய்மலர் காணில்நாரணன்கண் ஸியீதென்னும்
தேறியுங்தேருதுமாயோன் திறங்கினளேயித்திருவே.

மேற்கவிகளிற் சூறினவனைத்தும் அவதாரிகைக் கிணங்கப்பெருமாள் சம்பந்தமான பொருள்களுக்குச் சமமானபொருள் களைக் கண்டமுங்கியதாக விளக்க அவைகளின் நாப்பண்ணுள்ள நீறு செவ்வேயிடக்காணில் நெடுமாலடியா ஬ான்றோடும்” என்ற ஒன்றைமாத்திரம் விரோதப் பொருளைக் கண்டமுங்கியதாகக் கொள்ளவேலாது.

இனித் “தமரணிந்று” என்பதைப்பற்றிச் சுற்று விசாரிப்பாம். இஃது 4-ம் பத்து, 6-ந்திரு இ ஊராக்கப்பட்டுளது. 4-ந்திருஇல் கம்மாழ்வார் “நாயகி தன்மையை யடைந்து ஸம்பந்தி ஸத்ருஶவஸ்துக்களைப் பார்த்துக் கதறுகிறுளென்று தாய்சொல்வதாக” “நீறுசெவ்வே இடக்காணில் நெடுமாலடியா ரென்றோடும்” என்று பேருமாளடியவர் தாரணநீறு என விளக்கினர். பெருமாளைத் தரிசித்ததாய்க்கூறும் 5-ம் திருஇல் “கரியமேனி

உசு

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

மிசைவளியீறு சிறிதேயிடும் ” என்று பெருமாள் தாரண முங் திருநீறென்றனர். வெறிவிலக்ஷாகக்கூறிய 6 -ங் திருஇல் ஆடுபவியிடல் முதலிய வற்றால் அணங்குக்கு வெறிவிலகாது, பெருமாள் திருநாமங்கூறி வென்பொடி (தவளப்பொடி) யென் ஆங் திருவென்னீற்றைத் தரிக்கில் விலகும் என்றுணர்த்தும் கூற்றாக.

“கவளாக்கடாக்களிற்ட்டபிரான்திருநாமத்தால்
தவளப்பொடிக்கொண்டுநீரிட்டிடுமின்தணியுமே”

“மணியிலணிசிறமாயன்றமரணிரீறுகொண்டு
அணியமுயலில்மற்றில்லைகண்டுரிவுணங்குக்கே”

என்றுரைத்தனர். இப் பாசுரங்கள் முற்கூறின வற்றுக்கரு குணமாகத் தமக்குடன்பாடல்லாத விழுதியையே குறித்தவிற் பெரிய வாச்சரன்பிள்ளை முதலிய ஸ்ரீவைஷ்ணவ உரையாசிரி யர் அதை மறுக்கக்கருதி “ஆழ்வார் மோகிக்க இதரதேவதா வேஶாமென்று கஷாத்ரதேவதாராதனம் பண்ணுவதைப் பரி களித்து பகவங்நாம சங்கிர்த்தனமும் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீபாத தூள்களும் இதற்குப் பரிகாரமென்று ஆப்தசகிசொல்ல அப் படியே பரிகாரம்பண்ண மோகந்தீர்ந்ததை யருளிச்செய்கிறோ” என்ற அவதாரிகையில் “ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீபாததூள்கள்” என்ற வொவ்வாத விடயத்தைக் கற்பித்துச்சேர்த்து அதற் கிணங்க “தமரணிரீறு” என்பதைத் “தமரடிநிரீறு” என்று திருத்திய மிருக்கின்றனர். உண்மையில் “தமரடிநிரீறு” என்றே ஆழ்வார் சொல்லியிருக்கும் பக்ஷத்தில் முற்கவியிலும் “தமரடிநிரீறு” என்றுவது அப்பொருள் பயக்கும் வேறுசொற் களாவது கூறியிருப்பர். பழைய வேட்டுப் பிரதிகளிலும் “தமரணிரீறு” என்றே காணப்படுகின்றது.

“தமரணிரீறு” எனில் “நீறுசெவ்வே யிடக்காணில் நெடு மாலடியா ரென்றேடும்” “தவளப்பொடிக் கொண்டுநீரிட்டிடு

மின்” என்ற வாக்கியங்களுக் கிணங்குகின்றது. “தமரடி நீறு” எனில் தவளப்பொடியென்ற முற்கவிக்கு விரோதப்படுகின்றது. எங்ஙனமெனில் அடியர் பாததூள் வெள்ளை யென் ரெங்கனங் கூறுவது. அடியவர் கரம்பை செம்மண் மஞ்சள் மண் வெள்ளைமண் நிலங்களில் நடக்கில் அவர் பாததூளும் அவ்வும் மண்ணிறத்துகள்களேயாம், சேற்றில் நடக்கிற சேது தான் படிந்திருக்கும், அவர் மிதித்த செம்மண் வெள்ளைமண் ஞாகாது ஆதலால் அடியவர் அடித்தூளைனத்துங் தவளப்பொடியாகவே இருக்குமென்ற கூற்றுப்பயனற்றதாம். தவளப்பொடியை வெண்ணீரு என்றும் “தமரடிநீறு” என்பதை அடிபர் பாததூள் என்றுங்கூறில் இருவேறு பொருளாவதால் பூர்வை ஷணவ பூர்பாததூள் என்ற அவதாரிகைக்கு விரோதப்படுகின்றது. இனித் “தமரடிநீறு” என்பதற்கு “தவளப்பொடி” யென்று பூர்வைஷணவ உரையாசிரியர் எழுதிய வியாக்கான மும் அவதாரிகைக்கு ஒவ்வாததாகின்றது. ஆதலால் “தமரடி நீறு” என்று திருத்தியும் அவர்களுத்துப்பயன் பெறுமற்போயிற்று. இது காறும் பேய்பிடித் தவர்களுக்குத் தெய்வத்தைத் தியானித்து விஷதியைத் தரித்தலன்றி பூர்வைஷணவர் கால்மன்னை அஷ்டாக்கர ஜெபஞ்செய்து தரித்தல் பூர்வைஷணவர்களுக்குள்ளாவது வழக்கமுளதா, மனச் சான்றுக்குவிரோதமின்றிக் கூறுமின். அந்தோ பிடிவாத மெற்றுக்கு பேய்முதலிய பினியனைத்துக்கும் அபிமந்திரித்திடுவது விஷதியல்லவா அதனாலன்றே காப்பு (இரகைஷ) யென்றபெயர் அதற்கிடப்பட்ட டிருக்கின்றது.

“தவளப்பொடி” யென்பதற்கு ஆழ்வார் முன் “வளிய நீறு” என்றுரைத்த விஷதியென்றேபொருள். இவ்வண்மையை. பிங்கலந்தை “ஷதிரோமப்பொடி விஷதிகாப்புப், புண்ணிய சாந்தம் வெண்டாது திருநீறே” (வெண்டாது—வெண் பொடி) எனலாலும், திருக்கோவையார் “தவளத்த நீறணியுங்

உறி

பூதிருத்திராக்கதூவினகண்டநம்.

தடந்தோளன்னல்” திருவாசகம் “விடையாய் பொடியாட” “வெண்ணீறனிகலாதவர்” தேவாரம் திரு. ஞா. “சுடலைப்பொடிப்பூசி” “பொடியணிமார்பினர்” திரு. நா. “பொடியேறுதி ருமேனி” “பொடிக்கொண்மேனி” முதலிய அங்தபிரயோகங்களாலும் மோர்க.

மேற்போந்த விப்பாயங்களால் விட்னுதாரணம் பஸ்மமென்றும் இவ்வாழ்வார் காலம்வரை வைத்தனவர் விடுதிதாரணஞ்செய்துவந்ததோடு தம்பெறுமானுக்கும் பஸ்மதாரணமே புரிந்துவந்தனர் என்று நன்றாய்விளங்கும்.

இவை இங்னமிருப்பச் சித்திரோர்த்தவ புண்டரிகளிற் பலர் தங்கள் உரையாசிரியர் கூறியபொருட் பொருந்தாமையோர்ந்து தாபிக்கவெண்ணித் திருவாய்மொழியிற் கூறப்படும் நீறு என்ற சொற்கு வெள்ளைமண்ணென்றே பொருளென்று ரைத்து மகிழ்கின்றனர். சகல பொருட்களின் தாஞ்சுக்குப் பொதுப் பெயராகிய நீறு (புழுதி) என்ற சொற்கு வெள்ளைமண் (நாமக்கட்டி) அல்லது மஞ்சள்மண் (கோடி) என்றபொருட்கள் எங்கனம் பொருந்தும். நீறு—பஸ்மம், நாமக்கட்டி—மண். பஸ்மத்தை மண்ணென்னிலொப்பு வதியார். இங்னமிருக்க நீறு என்ற பதம் வெள்ளைமண் மஞ்சட்பொடி (திருச்சூரணம்) என்ற இரண்டு பொருள்களையுமுடையதாக வெங்கனமாம்.

தூளாயிருந்தமண்ணே கட்டியாயிருக்கின்றது, ஆதலால் நீறு (புழுதி) என்ற பதம் வெள்ளைமண் (நாமக்கட்டி) என்றே கொள்வதெங்கள் சம்மதமெனில்; இரும்பு கல் மலை கரம்பை மண்கட்டி முதலியனவும் பலவனுக்கள் கட்டியாய்ச் சேர்ந்த வையாதலால் அவைகளை நீறு என் பாரைத் தடிப்பவர்யார். அன்றியும் பிரபஞ்சமனைத்தும் பஞ்சஷ்டதவடிவம். அவைகட்கு நித்தியவடிவம் பரமானுருபமாதலால் உலகத்துள்ள சகலபொ

ரூட்களும் நீறெனப்பட்டு வரம் பின்றிப்போம். ஆதலால் வெள்ளொ மண்ணை (நாமக்கட்டியை) ஆதாரமின்றி நீறெனஸ் சால்பன்று.

அன்றியும் தெய்வத்தையும் தேவகட்டளையாகிய வேதத்தையும் உபஶிடத்தத்தையும் அவைகளின் கருத்தை பொத்துக்கூறும் ஆன்றேர் மொழியையும் நம்பிநடத்தலே ஆத்திகர்க்க கழகு. வேதப் பிரமாணத்தைத் தழுவாது இடைப் பட்டோர் கூறும் வார்த்தையை நியாயமின்றி நம்பி அதில்தாம் வைத்தவபிமானத்தைச் செலுத்தமுயயில் ஜீவர்களின் புண்ணியபாவகன்மங்களுக்குப் பயனளிப்பவன் சருவலோக நாயகனே யன்றி இடைப் பட்டாரும் ஜீவனது நியாயமற்ற வபிமானமு மன்று. ஆகையால் அபிமானத்தைவிடுத்து உண்மையைப் பின்பற்றலே அழகு. வேதோபஶிடதங்களை யநுசரித்து ஸ்ரீவைஷ்ணவமார்க்க பூர்வாசாரியராகிய ஆழ்வார் விழுதிதாரணத்தைப்பற்றிக்கூறிய மொழிகளுக்கு மனதாரத்துரைத்தம் பண்ணுதலும் அங்கும் பேதப்பொருள் விரிப்பவர்மொழியை யேற்றலும் நியாயமன்ற. அங்கும் செய்தல் தெய்வகட்டளையை மீறுங்குற்றமேயாம்.

இனி ஸ்ரீவைஷ்ணவர் திருச்சறைத் தவிர்த்து இடைப்பட்ட ஆசிரியர் கற்பித்தபடி பாதவடிவமாக வெள்ளைமண்ணால் தங்கள் நெற்றியிலணிவது பெருமாள் பாதமென்றும், பெருமாள் நெற்றியிலணிவது அடியார்பாதமென்றுக்கூறுகின்றனர். எது எப்படியானாலும் அடிமைபாதத்தை ஆண்டவன் நெற்றியிலணிவது முறையா? நாதனகற்பனை செய்யப்போய்ப் பலவிடுக்கண்டைகின்றனர். அந்தோ!

இனி சிவம் நான்காவதாகிய துரியப்பொருள்: அஃது பிரமம், விண்டு மூம்மூர்த்திகளி லொருவர். சிவன் காரணன் விண்டு அகாரணர். சிவன் தியேயன் (தொழுப்படுபொருள்) விண்டுதியாதா

(தொழுபவன்) சிவன் பிரகிருதிக்கதிபதி விண்டு பிரகிருதி, சிவன் பரமான்மா, விண்டு சீவான்மா, முத்தியளிக்க வல்லுநன் சிவன் என்று அந்த பிரத்தியகூட சுருதிகள் கோவிக்கின்றன. அவற்றுனும் சிவபிரானுக்கு விண்டு பத்தன் என்பது விளங்கும். அவற்றுட் சிலகூறுதும்.

சிவன்தூரியன் - பிரமம்.

(1) ஸிதங்வதாவபாவபே ஹவ்பாராஷி கூண் வீவிஂஷலை உனயடுரோதவிராகுவாகா விஶாராஷபாயவெநஃபி॥

உண்மையாயும் வாய்மையாயும் பரமாயும் பிரமமாயும் புருட ஞாயும் கருமை பொன்மைகலந்த வடிவமாயும் (அர்த்தநாரீஸர வடிவமாயும்) பெண்போக மற்றதாயும், முக்கண்ணுடையதாயும் இருக்கின்ற உலகெல்லாந் தன் வடிவாயுடைய பொருளின் பொருட்டு வந்தனம்.

(2) யவனகொராஜு உவுதெசுவாங்பாதாவ ஹவூர் ணி ஹயடுதெநவஜுஶாதெ (யஜார்-ஆருணம் பிர-1.)

ஒருவனு யிருக்கின்ற யாதொரு உருத்திரன் சொல்லப்படுகின்றாலு (அவைணயன்றி) என்னமற்ற அநேகர்கள் தியானிக் கப்படவு மில்லை காணப்படவு மில்லை.

(3) தாரீயங்பே ஹவாங்ஜி தங்பே ஹவின்தாஷிவெவு॥

பஞ்சப்பிர்மோபாந்தம்.

துரியம் பிரமமென்ற பெயரையுடையது பிரம வித்துணவாதி தேவர்களால் சேவிக்கத் தக்கது.

(4) வாகவாங்வராஜூராநஶிதீயாயதஹே

(யஜாஸ்-காண்டம்-1. பிரச்-8)

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

நக

உருத்திரனெருவனே இரண்டாவதாவதற்கு (வேறொருவன்) இல்லை.

(5) சுதெசுதஞ்சூதாஸுடோ பூஹவிஷ்ணாஞ்சாதி
தங்வாக்கோவாயுங்ஹவங்தங்சிவங்பு ணைபு

(வியாபகத்தால்) இரண்டற்றதும் நான்காவதும் பிர்ம
விஷ்ணு ருத்திரர்களுக் கப்பாற்பட்டதும் ஒருமுகத்தை யுடை
யதும் பகவானும் ஆகிய சிவனைத் தொழுது.

(6) யாதீதநாஷநாஶி நாஸநாஷநாஷநாஷநாஷ
வகைவரும்

எப்பொழுது இருட்டில்லை பகல் இல்லை இரா இல்லை சத்து
இல்லை அசத்து இல்லையோ அப்பொழுது சிவனெருவனே
இருந்தான்.

(7) தீஶாஞ்சாங்பாரைபீஹஶா

ஈசுரர்களுக்குப் பரமான மகேசுரனை.

(8) விஶாயிகொாஞ்சூரா. யஜார். பிரபஞ்சத்துக்கு
அதிகன் உருத்திரன் (சம்சாரனோயைப் போக்குபவன்.)

(9) பாரைதாநெவதாவசாவதி

பரமாத்மாவாயும் தெய்வமாயும் இருக்கின்றபசுபதி.

(10) தாரீயதீங்கொக்ரீஸதாங்ஶாநீஷிஜ்ஞாநாஷி
யஜார். உபங்கிடதம். நான்காவதாகியபொருள் இவ் வலகத்தை
நடத்துவனவும் தோற்றுவிப்பனவுமாகிய சக்திகளால் ஆள்
கின்றது.

(11) யங்பாவஸீஹஶா. யாவன்பராலே அவன்ம
கேசுரன்.

கூ

ஷதிருத்திராக்கதூஷணகண்டநம்.

(12) ஶரிவசிதெஶதம்பாததகூதாசங்கீதம். இரண்டாவதற்றதும் சாந்தமும் நான்காவதும் ஆயதுசிவம்.

(13) எராபாராநஹவாவிடி^ஒநா^ஒஸாராஹவால்-அதாநா. சகலைவித்தைகளையும் ஏவுபவன், சகல சீவர்களுக்கும் கருத்தா.

(14) வெவடுவெ^ஒபு^ஒஷ-ா^ஒஸாநா. சகலருக்கும் பிரபுவானை ஈசானைன.

சிவன் காரணன்.

(1) வெவடுவிடி^ஒபு^ஒஹவிடி^ஒ ரா^ஒதெ^ஒக்ரா^ஒஹெவங் பூ^ஒஹ-ாயதென வெவடுவை வெந்தியானி வைக்க வெதநட்காரணம். காரணஞ்சீ^ஒபெஜிப்பிவெவடுபாயடுவைப் பாவெவடுபாராபா^ஒஷ-ாராகாஸா^ஒபெஜி^ஒ

இந்திரியங்கள் பூதங்களோடு பிரமாவித்து உருத்திரர்கள் சகலமான இவ்வுகைம் பிறப்பிக்கப் படுகின்றது, அவர்கள் காரணரல்லர்; காரணரும் சருவைசுவரிய சம்பன்னரும் சருவேச்சரரும் ஆனசம்புவானவர் சிதாகாயமத்தியில் தியானிக்கத்தக்கவர்.

(2) பாரா^ஒதா^ஒ தரொ^ஒஹ^ஒ தா^ஒதா^ஒதா^ஒதா^ஒதா^ஒதா^ஒதா^ஒ ஹரி^ஒ! தசபாரா^ஒதா^ஒதா^ஒதா^ஒதா^ஒதா^ஒதா^ஒதா^ஒதா^ஒயி^ஒ கொந்து^ஒ!

பரத்துக்குப் பரமானவர் பிரமா அவரிலும் பரத்துக்குப் பரமானவர் விண்டு, அவரிலும் பரத்துக்குப் பரமானவன் ஈசரன் அவனில் அதிகமானவரும் சமமானவரும் இன்று.

பூதிருத்திராக்கதூஷினகண்டநம்.

ஈ

சிவன்தியேயன்—விண்டுதியாதா.

(1) ஶிவவனகொசௌஜூயஸ்ரி வா காவஸவநுதீநஸ்வரி
தூஜூ. மற்றனைவரையும் விடுத்து மங்களத்தைச் செய்கின்ற
சிவனெருவனே தியானிக்கத் தக்கவன்.

(2) ஸவனகொாஸாதூராசௌயஃ | அந்த உருத்திர
என்றுவனே தியானிக்கத் தக்கவன்.

(3) யூராயீதெஸாநா. ஈசானனைத் தியானிப்பானுக.

(4) ஹஸ்விசூ திவிலேவூவு | பிரமவிச்னு ஆதிய
ராற் சேவிக்கத்தக்கது.

(5) நாராயணவரோசௌதாதா. நாராயணர் சிறந்த
உபாசகர். நாராயணேபநிடதம்.

(6) “கவிவாயஸாலே | ஶிவங்திவாவவதெஷதை
நவஹவஸங்வதெஷ | தெநவஹவஸங்வதைதை வஹ
ஹங்தை” (முண்டகோபநிடதம்) “அன்றியும், எந்தச்சன்ன
டாளன் (பறையன்) சிவ என்ற வசனத்தை சொல்கின்றுள்ளே
அவனேடு நன்றாய்ப் பேசுவானுக, அவனேடு நன்றாய் வசிப்பா
அவனேடு புசிப்பானுக”

சிவன்பிரகிருதிக்கதிபதி விண்டு பிரகிருதி.

(1) வாஹாதெஷவஃபாவு கூதிஃ.வாசுதேவன் பரமா
ன பிரகிருதி. (புராணம். பூகூதிஃபாதோவிடூஸ் | பரமா
னவிச்னு பிரகிருதியா யிருக்கின்றார்.)

(2) தொயாஂதாவு கூதிஃவிசூதாநாயிநஞ்சாதைஹஸ
ரா. மாயையைப் பிரகிருதியென்றும் மாயைக்கதிபனை மகே
சுரனென்றும் அறிக.

நூசு

ஷ்டிருத்திராக்கதூண்ணகண்டாம்.

சிவன், பரமான்மா, விண்டு ஜீவான்மா.

(1) பாரோதூஸ்வெஸ்ராஃ, மகேசுரன் பரமான்மா.

(2) பாரோதூவுவஹிதஃ, நாராயணேபநிடதம் வதை
கொடுவதீகாஸாஂ முதலிய வாக்கியங்களால் விஷ்ணுவின்
இதய கமலத்தை வருணித்து அதில் “பரமான்மா இருக்கின்ற
னன்” என்று நாராயணர் பரமான்மாவை இதயத்தில் வைத்
துத் தியானிப்பதை விளக்குகின்றது.

(3) சுயாவைவஶாஜீவஃ (விஷ்ணு) அத்தியாசவசத்தால்
ஐவன்.

(4) ஹெயாந்விஷாநிகாநுவாநாநு - தள்ளத்தக்கவர்
களாகிய விஷ்ணுமுதலிய தேவர்களை.

சிவன் முத்திக்கதிபதி.

(1) யாவதீவாகாகாஸாஂவெஷடி யிஷுஞ்சிலா நவாஃ +
தாராசி விவிஜாயநாங்கவஸ்ரா ஞோஹவிஷுதி. மனிதர்
எப்பொழுது தோலைப்போல ஆகாயத்தைச் சுருட்டுவார்களோ
அப்பொழுது சிவத்தையறியாமல் துக்கங்கிரித்தியடைவர்.

(2) ராங்காக்வா குருதாஹவஞி. ஈசனையறிந்து
மோக்கத்தை யடைகின்றனர்.

(3) “ஜூக்வாஸி வஶாஞ்சிதநுஞ்சேதி” சிவத்தையறிந்து
பரமசாங்கத்தை அடைகின்றனர்.

(4) உலோஹவராயஂ பாதீஸ்ராஂ புராங்தி தெ
உநாஂ நீலகண்டாஂ புராங்காக்வாஸாநியநாஂ ஒத்திலா
தயோநிஂ வஸிலூஹாக்ஷி தூதிலாஂ பாஹாச (தைத்திரீயம்)
பிரபுவும் முக்கண்ணனும் நீலகண்டானும் மிக்க சாங்கமுடைய

ஷதிருத்திராக்கதூஷணகண்டநம்.

ஈடு

வனும், ஷதங்களுக்குற் பத்தித்தானமும் சருவசாக்ஷியும், உமர் சகாயனும், ஆனபரமேசரனை மெளனிகள் தியானித்து தமப் பிரகிருதிக்கப்பாற்பட்ட (முத்தித்)தானத்தை யடைகின்றனர்.

(5) ஜாக்வாலெவல் ஷார்சிவங் “தெய்வமாகிய சதாசி வத்தை யறிந்து.”

விண்டு உபாசகர்.

(1) ஒக்ஷினஸ்ஜாங்ஷிவிஷாங் கூடுகெவவிதுயா
க்ஷலிங்காரிங்பாலேவூ. பஸ்மஜாபா லோபங்கித்த. (காசிமில்)
தென்றிசையில் அஞ்சலிகூப்பியவராய் விஷனு நம்மை யுபா
கிக்கின்றார்.

(2) தவஸீயெராதொஜிக்யன ராந்திரயதேதைஜநி
இஹாராவி துரு. வத்தாய்திவெஷா ராவுதிநாயாயிவெ
நவாவிமாவூநாமொநாரா, என்ற ருக்சம்ஹிதாவச
னத்தால் சமஸ்ததேவர்களும் சிவலிங்காராதனத்தால் தங்களை
சுவரியங்களை யடைந்தனர் என்றும் இலக்குமி சமேதராகிய
விஷனு சிவலிங்கபூஜைசெய்து பரமபதத்தை யடைந்தனர்
என்றும் வெளியாகின்றது.

சிவனேநமஸ்கரிக்கத்தக்கவன்.

கைவல்யோபங்கிதம் பிரமத்தை முதலைவடிவமாகத் தியா
னித்து.

(1) யஷவெஷநதைவீரா யதைகாரிதுகிடாநா, பூ
ஹோதாராஹுநாயாதைவீஜாடுயாவிஷாநாயா வெ
வசஃபாராபூஜநநா. (யஜார். தைத்திரீய உபங்கிதம்.) “எத
ன்பொருட்டு நமஸ்காரமோ அது சிரசு, தருமம் உச்சி, பிரமன்
மேலலகு, யக்ஞபுருடன் கீழலகு, விஷனு இருதயம், வருடம்
குய்யம், என்றாம்பித்து,

நகர் பூதிருத்திராக்கதூஷினகண்டநம்.

“குவங்குதாநாயியிலேதிராவிக்வங்குதாநாமஸு
வெஷாவி” நீபூதங்களுக் கதிபதியாயிருக்கின்றும், உலகங்
களுக்கு சிரேட்டனமிருக்கின்றும். (என்று பூதநாதனுகிய சிவ
பிரானீச்சட்டி.)

“நலீஹைநலோநாலைவடுதெநதி^ஃ” உனக்கு நமஸ்கா
ரம் நமஸ்காரம் நமஸ்காரம் எல்லாநமஸ்காரம் உனக்கு. என்று
நமஸ்காரத்துக்குரியவர் பிரம விஷ்ணுக்களன்று சிவபரம்பொ
ருளொன்றே யென்று வற்புறுத்தினமைகாண்க.

(2) நலோஹிரண்டுபொஹவே ஹிரண்டுவண்டாய
ஹிரண்டுாகுவாய ஹிரண்டுவதயெ லீ காபதய
உஹாவதயெபூஷாவதயெநலோநதி^ஃ ॥ (தைத்திரியம்)
இதினும் முன்னும் பின்னும் நமஸ்காரங் கூறினமை காண்க.

(3) தவூதாவஸங்குதெது^க தஹாஹாவாயவெவ
நதி^ஃ ॥ ஆதலால் சங்கார காரணங்கிய பேருண்டியனுக்கு நம
ஸ்காரம்.

இவ்வணமநந்த சுருதி வசனங்களிருக்கின்றன. இனி உபப்
பிருமணமாக.

பாரதம்.

(1) ஜநகா^கதவோயொஹா ஹபொஹவவஹா^க
ாஓ^க । தாஹ^கா^கமெஹவி^கதழா^க, குயாவடுாயா^க
விஶாட்ட^கதி^க ।

(வியாசர் அசுவத்தாமரை நோக்கி) அவர்களுக்கும் (கிருஷ்
ஞர்ச்சனர்களுக்கும்) உமக்கும் ஜனனம் கன்மம் தவம் யோகத்
கள் பூரணமாயிருக்கின்றன, (ஆனால்) அவ்விருவர் சம்புவை

பூதிருத்திராக்கதூண்ணகண்டாம். நட

விங்கத்தி லாராதித்தனர் ஸீர் விக்கிரகத்தில் ஆராதித்தீர் (இது பேதம்.)

(2) வாஸாஷெவஹாதாஞ்சூஷி ரஜமாஸிராவாக்ஷிதியோ
வாயெடுநவஹயசிடாதூ மாஞ்செஷுவை ஹவநாதநா
கொகாலிங்விஶாகாஸாண இஜீஸாநமிவையோ ।

தருமாத்மாவாகிய வாக்தேவர், உலகத்துக்கு முதல்வரும் உலகத்தைப் படைப்பவரும் பிறப்பற்றவரும் நாசமற்றவரும், ஆகிய அந்தப் பரமேசுரரைத் தரிசித்து, அநாதியான பிரமாகத் தியானித்து அருச்சனானேடு சிரசால் பூமியில் விழுந்து வணங்கினார்.

(3) ததொங்வஸாஷநிரிஸாவஸாவெ ஹாதூநமி
வைக்ஷிநகாநுவோ, ஹாவஞ்சீஸாங்வஹாஷிவாஷ
ஸாங்வாவிவகாவிடுதவகு ஹவாத ।

(கிருஷ்ணபிரானது தவத்துக்குச் சந்தோஷித்துப் பரமேசுரன் வெளிப்பட்ட அவசரத்தில்) “பின்பு பரமசிவனுக்கு இடது பக்கத்தில் சூக்குமருபியும் அந்தவடிவடையவரும் ஆகிய ஈசரைன அநேக வசனங்களால் தோத்திரங் செய்வதும் சங்கம் கத்தி சக்கரங்களை வைத்துக்கொண்டிருக்கிற விஷ்ணுவாயதும் ஆகிய தன்வடிவத்தை உடனே பார்த்தார்.

பகவத் கீதை.

(4) எரங்காரவைவாஷாஹாதாநாம் ஹாஷெஜாஞ்சாந
திஷ்டதி ஹராய்வாவைவாஹாதாநி யாத்ராஞ்சாநி
கொய்யா, தலெவாராணமாநு வைவாஹாவநஶாத

ஈழ பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

தத் ஸாநாதாச்வராஶாஞி० ஸாநங்புாபூவி
ஸாஸாதஂ ।

(கிருஷ்ணமூர்த்தி யுபதேசம்) “அருச்சனை ? (மாயையாகிற) இயந்திரமென்னும் சக்கரத்தை யடைந்திருக்கின்ற சகல பிராணிகளையுந் தனது மாயையாற் சுழற்றிக்கொண் டிருப்பவராய் சகல பிராணிகளுடைய இருதயத்தில் எந்தளசரன் இருக்கின்றனலே அவனையே சகலமான தன்மையாலும் சரணமடையக் கடவாய். அந்த (ஸசரானுடைய) அநுக்கிரகத்தால் சருவோத்தமமான சாந்தியையும் சாசுவதமான தானத்தையும் (முத்தியையும்) அடைவாயாக”.

இதுலுள்ள தலைவ - அவனையே என்றபதத்துக்கு என்னையே என்று இராமாநுஜாசாரியர் முதலிய வைஷ்ணவாசாரியர் உரைவரைந் திருக்கின்றனர். அந்தோ, படர்க்கையிடப்பொருளாகிய அவனை யென்றதற்கு தன்மைஇடமாகிய என்னை யென்றெங்கனம் பொருள் கூறுவது.

(5) “தலைவஹாநு० வாராநஷங்பு வதேநு” ஆகி புருட்னுகிய அவனையே நானும் சரணமடைகின்றேன்.

இராமாயணம்.

(6) வாநாநஷ ஹநெநுஞ்செநு ஹணாவாநை நவ ஹாதெவபு ஸாநாநு விதூஶிலாநஷி० ।

(அநுமானித் தன்வரவை முன்னறிவிக்கும்படி பரதனிடத் தனுப்பும்பொழுத இராமபிரான்) நான் இந்திரனால் பிரமனால் வருணனால் வரம்பெற்றதையும் மகாதேவருடைய பிரசாதத் தால் என்பிதாவைக் கண் டதையும் “ ஹாதஹூநிவெநு ” பரதனுக்குத் தெரிவிப்பாயாக” என்று கூறினார்.

ஷதிருத்திராக்கதூஷணகண்டநம். நகை

(7) “சுதுவாலுவடுங்கொடெவங்பு ஸாதி கோசு
பு ஹாம்” இவன் முன்னர்ப்பிரபுவாகிய மகாதேவர் பிரசா
தத்தைப் புரிந்தனர்.

முன் வாக்கியத்தால் வருணனுக்கு வேறுகிய (பரமேசரனு
கிய) மகாதேவன் அருள் செய்தனன் என்பது தெளிவாம்.

போது - உண்மை.

சகல வேதாகமங்களிலும் பிரதிபாதிக்கப்படும் பரம்பொரு
ளொன்றேயன்றிப் பலவன்று. ஜீவர்களின் பரிபாக தாரதம்மிய
ம்பலவாதவின் அன்னவர்க்காமுபாசனு மூர்த்திகளும் பலவாம்.
பிரமாவிஷ்ணு உருத்திரன் இந்திரன் முதலியமூர்த்திகளை அன்ன
வர் தன்மையி லுபாசிப்பவர் அன்னவர் ஐச்சவரியம் லோகப்
பிராப்திகளையடைவர். அப்பலன்களையும் மூர்த்தித்திரயாதீத
ரான பரப்பொரு ளொன்றே ஜீவர் கண்மங்களுக்கெற்பத்தரும்
வன்மைத்து. அதனைச் சாக்ஷாத்தா யுபாசிப்பவர் உடனே பர
முத்தி யெய்துவர் : மூர்த்திகளைப் பிரமபாவனையா லுபாசிப்
பவர் அம்மூர்த்திகளோடு காலவிளம்பத்தில் பரமுத்தி யெய்
துவர். பிரமஞ்சோனே பாசனையின் முதிர்ந்து ஜீவபாவமிழந்து
பிரமபாவமேலிடலாற் றம்மைப் பிரமமாயுபாசிக்க இந்திரன்
வாமதேவர் ரிபுமுனிவர் முதலிய ரூபதேசித்தது போலவே
“தசீவஶராணம் து” (அவனை (ஈசரனை) பேசரண்டை) “தசீ
நாழீப்பாராஷிஂப்பு வெஜீ” “அந்த ஆதிபுருடனையே நான்
சரடைகின்றேன்” என்று சிவோபாசனையை அருச்சனனுக்குப்
தேசித்த கிருஷ்ணமூர்த்தியே தம்மைச் சிவமாய்ப் பூசிக்கவும்
உபாசிக்கவும் உபதேசித்தனர். உலகனைத்தும் அட்டமூர்த்த
னும் பரமேசரன் வடிவ மாதலானும், சீடன் குருவைப் பரம்
பொருளாய்ப் பாவிக்கவேண்டிய தவசியமாதலானும், சராசரப்
பொருளெல்லா வற்றிலும் பிரமபாவனைசெய்ய முபாசகனுக்குக்
குருவினிடத் தங்களஞ்சு செய்வது முக்கிய மாதலானும், கீழ்ப்

பட்ட பொருள்களிடத்தும் பிரமபாவனை செய்யலாமென்பது “ வ௃ஹஸ்புத்ரியாசகஷாச ” என்ற பிரமசூத்திர முதலிய சகலசாத்திர சம்மதமாதலானும், அவையைனத்து முறையே வேதமே கண்கூடாக “ ஶஹஸ்ரபதிஹூஶு ஶஹவாநசோநகி : ” வு

என்று நாயையும் நாய்க்கதிபனையும் பிரமமாகப்பாவித்து வங்களங்களில் கூறியதும் இதுபோன்ற வநந்தசுருதிகளும் சான்றும்: தாழ்ந்தவரிடத்துயர்ந்த பாவனைசெய்யலாம் உயர்ந்தவ ரிடத் துத் தாழ்ந்த பாவனைசெய்தல் கூடாது. உதாரணமாக ஊழியனிடத்து இராஜபாவனைசெய்து புகழில் தன்னுவியன்ற வதவி புரிவன். இராஜாவை ஊழியனுகப்பாவித்து நடக்கில் தன்டனையுங் தன்பழுமே பலனுகக் கிடைக்கும்.

இக்கருத்துக்களை யுட்கொண்டே வேதோப விஷத்துக்கள் உத்தம பரிபாக்கிகளுக்குப் பிரமோபாசனையும் மற்றைய பரிபாக்கிகளுக்கு அவ்வர்க்குத்தக்க மூர்த்தி யுபாசனைகளும் விதிக்கிள்ளன. அங்குமே இராமதாபினி யுபநிஷத்தும் இராமனிடத்துப் பிரமபாவனைசெய்ய வணர்த்துகின்றது. அஃதை யும் விளக்கிக் காட்டுதும்.

இராமதாபினி உபநிஷத்திலிசாரம்.

இராமதாபினி.

“ ராதேஞ்செயாநிரைநொநெஞ்செநிதாராநநெந்தி விழாதூநி ”

“ நாசமற்றதாயும் நித்யாநந்தமாயும் சிதாத்மாவாயு மிருக்கிள் ர பிரமத்தில் யோகிகள் ரமிக்கின்றார்கள் ” (அதனால் பிரமம் இராமவென்று சொல்லப்படுகின்றது.)

“ விந௃யவூரா விதீயவூ நிஷ்டவூரா பராஸ்ரீணி : உபாவகாநாஂ காயடூயாயாஂ வே வூணோராஸ்ருவக ஒநா ! ”

பூதிருத்திராக்கதூஷினாகணடாம்.

சை

“இன்மயமாயும் அத்விதீயமாயும் நிவ்தகளமாயும் சரிரமற்ற தாயும் இருக்கின்ற பிரமத்துக்கு உபாசகர்களின் உபாசனையின் பொருட்டு வடிவகற்பணை செய்யப்படுகின்றது”.

இவைகளால் இராமன் என்றபதம் நிவ்தகளமான பிரமத் தைக் குறிக்கிற தென்றும் நிவ்தகளோபாசனை செய்யும் வன்மையற்றவர்க்கு உபாசனையித்தம் உருவகற்பணை செய்யப்படுகின்றது என்றும் கூறப்பட்டது.

பிரமத்தை இராமசப்தத்தாற்குறிக்கும் விஷயத்தில் இராமரக்கியோப நிடதம் “ாஹோஹீதேயது யோதிநஃ” “எவன் யோகிகள் ரமிக்கின்றார்களோ அவன் இராமன்” “ஹுவிசாநா ஆமிவொஸுவாஹாதாயூதூதூதூதேயே” “இதற்கு சக்திதாநந்த ரூபமாகிய பரமாத்மா அருத்தமாகச் சொல்லப் படுகின்றது” என்று விளக்குகின்றது.

இராமதாபிநி. “ஹுஹமஜூகாத்தூயே” முதலியவாக்கியங்களால் ஆநந்தவடினான் அப்பிரமம் சிற்சக்தியோடு கூடியதும் சருவகாரண மானதுமென்று கூறி.

இராமதாபிநி. “ஹீதாராஹிதநயாவது வமஜூள்” இவிடத்தில் சீதாராமர்கள் அவர்கள் (சிவம்சத்தி) வடிவமாகப் பூஜி க்கத்தக்கவர்கள் என்று கூறுகின்றது.

இதனை இராமரக்கியோபநிடதம் “ஸரிவொஹாஹீதேயாது ஹெவதாபரிகீதிசதஃ” சிவன் உமைரூபமாகிய இராமச்சந்திரன் இவன் தேவதையாகச் சொல்லப்படுகிறான் என்றது.

இவைகளால் சக்திதாநந்த ரூபமும் சிற்சக்தியோடு கூடியது மான பரப்பிரமம் உமாசகித சிவமென்றும் அச்சிவசக்தி ரூபமாகச் சீதா இராமர்களை யுபாசிக்கவேண்டுமென்றும் உறுதிப் படுகின்றது.

சுல

ஷத்திராக்கதூண்கண்டாம்.

இராமதாபினி—அகார உகாரமகார அர்த்தமாத்திரை பிந்துநா
தம் என்ற ஆறின் சேர்க்கையே பிரணவமாகிய ஒங்காரம். அது,
“மஹாஜநாஸீரண ஸங்ஸாரை ஹ்யாதம் தாராயதீ
திதவாஷாஷாயுதேஷிலக்ஷாராதாரக்திதி” கருப்பம் ஜங
நம் ஜரை மரணம் ஆகிய சம்சார மகாபயத்தினின்றும் கடத்தி
வைப்பதால் சடக்கரம் (ஆறக்கரம்) ஆகிய தாரக மென்று சொ
ல்லப்படுகின்றது.

இராமதாபினி. இந்தத் தாரகப் பிரமருபமாக இராமனைப்
பாவிக்கத்தக்கது, அப்பொழுது. “இலக்குமணன் சத்துருக்
கன் பரதன் இராமன் சீதை இவர்களை அகார உகார மகார
அர்த்தமாத்திரை பிந்து நாதம் ஆகப்பாவிக்கத்தக்கது, என்று
கூறிப்பின்னர் சொருபத்தியானஞ் சொல்லுங் தருணத்தில்
பிரம இலக்கணங்களை வருணித்து. “ஶாந்தங்ரிவாழெய்தங்வ
தாயுதோரைதெஞ்” “சாந்தமும் ஆகிய சிவத்தை அத்வைதமா
யும் நான் காவதாயும் எண்ணுகின்றார்கள்” என விளக்குகின்
றது. இதற்குச் சாந்தமாயும் சிவமாயும் அத்வைதமாயும் நான்
காவதாகியுமள்ள பொருளைத் தியானிக்கின்றனர் என்று பொ
ருட்கொள்ளினும் விஷ்ணு அல்லது தசரத ராமனைக் குறியாது.

இராமரகசி யோபநிடதம் சோநுபத் தியானம்.

சொல்லுஞ் சமயத்தில்.

(1)ஶாஸ்திரைதூரம் வொஸீயா யாஸினை ஶாமுலி
நாவாரம் | ஹவோஷூ நுலிதவைவாரமாந்கவப்பிடுநரிச
வாஸ(ஹெ) | (2) ராஸா சிராஸீராவளாந்தயா வீரா 0 வொ
ஸீவதங்வகாரம் | பாஸாரம்காஸயநாவாராண யாரா
யுாபெதி ரொவநாரம் |

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

சங

“முக்கண்ணரும் பாதிமதியனிந்தவரும் சூலத்தையுடையவரும் மேலானவரும் பஸ்மோத்துளங்கு செய்யப்பட்ட சகல அங்கங்களை யுடையவரும் சடையையுடையவரும் ஆன இராமனை உபாசிக்கிறோம்.”

“இராமனுலழகியவரும் அழகுக்கெல்லை யானவரும் சந்திரனைச் சிரோபூஷணமாயுடையவரும் பாசம் அங்குசம் வில் பாணங்களைத் தரித்தவரும், மூன்று கண்களையுடையவரும் ஆன தேவியைத் தியானிக்கவேண்டும்.”

என்று மூர்த்தித்திர யாதீதரான சிவசக்தி சூபமாகச் சீதா இராமர்களைத் தியானித்தது. இஃது இராமத்தியானத்தின் இரகசியம் கூறவந்த வுபஙிஷத்தாதலின் ராமதாபிரியில் “பரிவசிதெஷதஂ” என்றதை விளக்கிக் கூறிற்று.

இவைகளால் சருவஜகத்காரணராகிய பரப்பிரமே தாரகமங்கிரமாகிய பிரணவத்துக்கு வாச்சியப் பொருளென்றும் அஃது மூர்த்தித்திரயாதீதரான சக்தியோடு கூடிய சிவபரப் பிரமமென்றும் குருவிங்க சங்கமங்களைச் சிவமாசப் பாவிப்பது போல பிரமோபாசனை செய்யத் தகுதியற்றவர்களாகிய சிலபரிபாகிகள் சீதா ராமர்களைச் சிவசக்திகளாகப் பாவித்துத் தியானிக்க வேண்டுமென்றும், இராமசப்தம் பிரமவாசக மாதலானும், அப்பெயர் விண்டு அவதாரமாகிய தசரத புத்திரனுக்கிடப்பட்டதாலும் அவ்விராமனிடத்தும் சிவபரப்பிரமபாவனை செய்தல் சாஸ்திர விரோத மன்றதலானும் அவ்விராம சப்தமுந்தாரகமென்றுபசரிக்கப்பட்டது என்றும் வியக்தமாகியது.

“பூஹூஷுவிராசகஷாஸ்” என்ற பிரம சுத்திரப்படி உயர்ந்தவராகத் தாழ்ந்தவரைப் பாவித்தல் முறையாதலின் சிவபரப்பிரமபாவனையால் இராமனைப் புகழ்ந்தது.

உண்மை யின்னன் மிருக்க சிவபரப்பிரமம் தசரத இராமன் நாமத்தைக் காசியிற்ஜபிக்கிறது என்று பொருள் கொள்ளக்

கூடுமா? ஜனனமரங்கி சம்சாரபயத்தினின்று கடத்திவைக்கும் ராமசப்தத்துக்கு வாச்சியப் பொருளாகிய தாரகப்பிரமத்தியாங்க்கை அப்பெயர் தரித்த ஜனனமரணங்களிற்பட்ட தசரத ராமருக்குரித்தாக்கலாமா? சிவசிவவென்றெழுருவன் செய்யுங் தியாங்கம் சிவன் என்ற பெயர் தரித்த வொருமனிதனைக்குறித்ததாமா? ஆகா. “வீதாராசினதநயாவது பூஜை” “அவர்கள் வழிவமாகச் சீதாராமர்கள் பூசிக்கத்தக்கவர்கள் என்றவசனம் சீதாராமர்கள் தாமேதியானிக்கத் தக்கவர்கள் அன்றென்றும், சாணம், கல், மண், செம்பு முதலிய விக்கிரகங்களில் ஈசுரணைப் பாவித்துப் பூசித்தல் பேரால் சீதாராமர்களிடத்தில் சிவசக்திகள் பாவித்து வணங்கத்தக்கவர்களென்று விளக்கவில்லையா? இங்கனம் பொருள் கொள்ளாவிட்டு இவ்வுப நிதைத்துக்கள் பூர்வோத்தர விரோதங்களால் அடியோடு பொய்த்துப்போம். ஆதலால் பிரம சப்தத்துக்கு வாச்சியப் பொருஞுமான் காவதுமாகிய சிவபரப்பிரமப்பொருளை ‘நகாணம்’ என்றுவிலக்கப்பட்ட மும்மூர்த்திகளிலொருவராகிய குணருத்திராதியானிக்கின்றனர் என்று பொருட்கோட்லேசால்பாம்.

இங்கனம் உய்த்துணராது இராமதாபிசியிற் சொன்னபொருள் விண்டு என்றும், வைஷ்ணவ மதத்தை இவ்வுட நிடத்தங்கள் போதிக்கின்றன வென்றும் உய்த்துணராது நம்பல் அவலமே. இன்னுஞ் சற்றதனை விளக்குதும்.

இராமோத்தரதாபிநி “யதாரகங்வை ஹாபொலூ ஹாவிடாவிடு ஹூமாரா யஹவா தா—யெஹாவி ஸ்தா வை ஹாகவா அாஃ, யெஹாவி ஸ்தா வை ஹவா—யொவெஸ்தி ராாவிவந்து ஃ வை ஹவா நடெ செது தவாரீா நந்து குதா” “எது தாரகப்பிரமம், எதுபிரமா விவ்னு ருத்திரன், எது சகலதே வாத்மா—எது எட்டு லோகபாலகரும் எது அட்டவசக்கரும்

பூதிருத்திராக்கதனாலெண்டாம்.

சடி

எது ஸ்ரீராமச்சங்கிரன் (ஆகியதோ) அது பகவானும் இரண்டற்றவனும் ஆங்கத வடிவனுமாகிய பரமாத்மா?"

இவண் சகல சித்தசித்துப் பிரபஞ்ச வடிவங்கிய பரப்பிரமம் கூறப்பட்டது. இளிப்பலன் கூறுமிடத்து வைஷ்ணவா தசமயாதீதமாகிய பிரமோபசனு மந்திர மென்றுக் குறிக்கின்றது.

இராமோத்தரதாபினி. வெவ்வேஷ்வரவேஷ்வராஹி ஒன்னாலும் மனாயிகஃ । ஶாணாவத்தூர்஥ிலேதுர்ஷீ கொடிகொடி ஶாணாயிகஃ ॥ “இராம மந்திரமானது வைஷ்ணவ மதத்தில் ஆள்ள சகல மந்திரங்களிலும் அதிக பலனுடையது, காணுபத்தியம் முதலிய மந்திரங்களிலும் கோடி கோடி குணமூள்ளது.

இதனால் இராம மந்திரம் வைஷ்ணவ மதசம்பந்த மன்றென்பது தெளிவு.

இஃதன்றி வைஷ்ணவ மதத்தினர்க்கு விரோதமானதும் சமயாதீத சுத்தாத்வைதிகளாகிய சிவபரப் பிரமோபாசகராற் பாவனை செய்யப்படும் “பிரமோஹம்” “சிவோஹம்” என்ற வுபாசனைபோலவே ‘‘ாா சௌஹஸிலி’’ “நான் இராமனுமிருக்கின்றேன்” என்று எப்பொழுதும் பாவிக்க இராமதாபினி இராமரக்ஷியோப நிடத்தங்கள் விதிக்கின்றன. இவ்வுபாசனை மாத்துவ பாஞ்சராத்திர வைகானச வைஷ்ணவர்களுக்குச் சம்மதமாமா. அங்கனங் தங்களுக்க் கொவ்வாத விஷயத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்க முயல்வது முடவன் கொம்புத் தேனுக்கிச்சித்தல் போலும், அங்கியும் இவரது இராம ரக்ஷியோபநிடதம் விழுதிருத்திராக்கத்தையும் அக்கினி காரியத்தையும் அங்கீரித்திருந்தும் ஓராமல் அதற்கு விரோதமாய் அவைகளைத் தூஷிக்கப் புகுந்தது வியப்பினும் வியப்பே, அவையாவன. இரா

சுகு

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

மரக்கியோபநிடதம் “ஹவூடி உறவித வைகாஙம்” “ஓாட்டா காஷாவூதலோயா” “ஜாஹாயாகு” “ஹாநெசு” “ஹோடித பாணத்தூஃ” “ஸில பெதெடுஃ” இவையன்றி வில்வமரத்தடியிலிருந்து ஜபிக்கவிதித்தலையுமோர்க்.

இராமசூப்தத்தைப் பிரமவாசகமாகக் கோள்ளும்பொருது பிரம விஷ்ணு ருத்திரராகிய மும்மூர்த்திகளும் அதைத் தியானித்தலும் உபதேசித்தலும் முறையே. மேற்போந்த நியாயங்களால் ஒடு உபநிடதங்கள் சிலபக்குவிகளுக்குச் சிவ பரப் பிரமத்தைச் சீதாராமராகப் பாவித்து உபாசிக்க விதிக்கின்றன வென்பது நன்கு விளங்கும்:

பூர்வபக்கம்-ஈ—சித்தாந்தம்.

இனி இவர் ஆதரவாகத் தேடிய பொப்பதேவ கிருதமாகிய கிருஷ்ணபாகவதம் புராணமன்று, தேவீபாகவதமே புராணமாகச் சகலூசிஷ்ட ஜனங்களால் கிரகிக்கப்பட்டிருக்கின்றது. இனிக்கிருஷ்ண பிரானது பெருமை கூறுவந்தவதுவும் சமுத்திர மதனகாலத்தில் விஷவேகத்தாவிரிச் தோடியதேவர்களும் பிரம விஷ்ணுக்களும் ஸ்ரீபரமேசுரனைச் சரணடைந்தார்கள் என்று “காக்டூஇணாஸ்ராணவூஶாபிவங்” என்பது முதலிய வாக்கியங்களால் வெளிப்படுத்தியது. இன்னும் பலவிடங்களிற் கிவோத்கிருஷ்டங் கூறுகின்றது. அஃது தாவிக்கினும் சாக்ஷாத் சுருதிகளின் முன்னிற்கும் வன்மைத் தாகாதென்பது தெளிவு. முற்கூறிய சுருதிகளைக் கவனித்துய்க,

பூர்வபக்கம் : ச.

கௌதமமிருதியில் பிராயச்சித்தப் பிரகரணத்தில் கூறிய அதர்வசி கோபநிஷத்திற் பாசுபதவிரத மென்னும் பஸ்மதாரணம் அவசியம் செய்துகொள்ள வேண்டுமென்று கூறியது கொண்டேயாவரும் பஸ்மமணிய வேண்டியது கடமையோ?

அதர்விசிகோப விஷத்துப் பிரகவிப்தம் : அதனால் அது விதி த்த பஸ்மதாரணம் பூஜ்யமாகாது என்றனர்.

சித்தாந்தம்.

அதர்விசிகோபங்கிஷத்துப் பிரகவிப்தமென்பதற் கொருகார ணமு முறைத்தாரில்லை. கிரேது வாய்ப்பிரகவிப்தமெனில் அத் தோடுஜிபிக்கத்தக்கதாய்க் கூறப்பட்ட சகலவேத சம்ஹிதைக ஞம், மதுக்கள் அகமருஷணம் உருத்திரங்கள்புருட்குக்தம் ராஜங்ரெளவின பிரஹத்ரதந்தரம் முதலிய சாம முதலியன வும் பிரகவிப்தமாம்: அவையங்நன்மாகவே பாவகண்ம நிவிர்த் தியின் பொருட்டு அவைகள் ஜபிக்கத்தக்கன வென்று கூறிய கெளதம தருமசுத்திரமும் பிரகவிப்தமாய் அவற்றையறியா துரைத்த அறியாமை கெளதமருக்கேறும்: ஏறவே அன்னவர் நூலைப் பிரமாணமாகப்பற்றிப் பஸ்மத்துக்கிணங் கூறுமறியா மை இவருக்கே வருமென்றிவ ரோர்ந்திலர்போலும், ஆகவின் அதர்விசிகையிற் கூறிய பூதிதாரணம் கொள்ளத்தக்கதே.

பூர்வபக்கம் - டு.

“கெளதமர் உபநிடதங்களை ஜபிப்பதே ஜபருபமான பிராயச் சித்தமென்று கூறினாரன்றி அவ்வுபநிடதங்களிற் கூறியபடி அநுட்டித்தே தீரவேண்டுமென்று அருத்த நிர்ணயஞ் செய்யப் பிரமாணமில்லை” என்றனர்.

சித்தாந்தம்.

இவர் யுத்திகேட்டு நகையாத புத்திமான்களுண்டா? ஒரு நூலைப் படித்தாலும் பாவம்போமென்பது அந்நாலிற் சொல் லப்பட்ட உயர்பொருள் பற்றியேயாம். செய்யத்தகாத பாவத் தைச் செய்யச்சொல்லும் நூலைப்படித்தால் பாவம்போமெ ன்று கூறுவாருளரா? அதர்விசிகையோடு ஜபிக்கத் தக்கதாய்ச் சொல்லிய புருட் சூக்தத்திற் கூறிய பொருள்களை மறுக்க இவர் சம்மதிப்பரா? இவ்விவகாரத்தாலும் அவர் ககவிக்கேகேடு

சாமி பூதிருத்திராக்கதூ வீணகண்டநம்.

தேடிக்கொண்டன ரெண்டேர்க். தமக்குச் சம்மதமல்லாத பற் பதாரணங் கூறிய காரணமொன்றிலுலேயே அதர்வசிகை பிரக்ஷிப்தமென முந்துவராயின்.

பாரதம் - சாந்திபநுவம்.

குயாஷாதோயவாராஜநுஹ முதிகாதோயவாநாஃ |
நிதழ் வெயாரடையவை சுதாக்ஷாகாலீவெவாஜி : |

இராமாயணம்.

ராக்ஷாயதூநீமலூயதூநு வவிதூராயதூஞுவாதீநி |
உருநூயதூநூஹ காநாந் ஹஸநூதையாபாநா |

தைத்தரீயசருதி—“ஶம்பெதை தபு திதவு”

சாதாதபஸ்மிருதி—ஹவு நொஹஸரயூ ஗ாஸயாநொ | ரா
தூரையாமீஶாஹு தெஹவக்பாவெபஃ |

வாசதேவோபநிடதம்—சநிஹோது ஹஸநா—உகிம ஒநா
காய்காக |

இராமரக்ஷியோபநிடதம்—“ஹஹாசிதுஹிதஹவகாநம”

அதர்வசிரசருதி—“வாஸாவதபோஸாவாஹவிதோக்ஷாயா”

“காதிரிதழா அநாஹஸம்யுஹீக்வா | நிதிஜுாநமாதி
ஹவங்க செக்க
ஆ”

காலாக்கிருத்திரம்—“யது வுநதாதெயங்ஹஸ “வாவங்
துப்பண ஹஸநாக்கொதியோவிதாநு”

பஸ்மஜாபாலம்—“ஹஹாஜாததிதழாதிபங்வபுஹீதெஞ்
ஹஸங்மாதுரைநிதிஹஸ”

ஷதிருத்திராக்கதூவினாகண்டநம்.

சாசை

பிரஹத்ஜாபலசருதி—“யி ஹஸாவி தங்மானம்”
ஊ 8

எஜார் வேதம்—“கூரை ஹஸ்தாவி” “ஹஸாவி வாவயதி”
ஊ 9
“ஹஸாவத்திவிவபதீசாதெதூ”

திருவாய்மொழி—“கரியமேனி மிசைவெளியீறு சிறிதே
விடும்”

“நீறுசெவ்வே பிடுவாரைக் காணின்”

“தவளாப்பொடிக்கொண்டு” “தமரணிடிருகொண்டு”

என்று பஸ்மதாரணங் கூறுவதால் அவைகளும் பிரக்ஷிப்தமாம்.
இவைபோலவே புராணங்களும் கூறுவதாலவைகளும் பிரக்ஷிப்தமாம். எல்லாதூருள்களும் சுருதிகளும் பிரக்ஷிப்தமென்
பாரானால் ஆஸ்திகத்துவ மிவருக் கெவ்வணஞ் சித்திக்கும்.

“கய அரைநாாதிருப்பாண் வியின்வூரவூராவூரை ஹதி
தெதூரப்புக்கிதவு திதிவிஜாயதெ” என்ற போதாயன்சுத்திர
வாக்கியத்தை வாசித்த பின்னாலும் ஷதியென்ற பதத்துக்குப்
பொருள் பஸ்மமா ஐச்சவரியமா என்ற அருத்தமயக்கத்தைப்
பிரஸ்தாபிப்பது இவருக்குள்ள மயக்கத்தாலன்றி வேறேராற்
ஞுவன்று “திருப்பாண் வியிடு” என்றதைக் கவனித்துய்க்.

பூர்வபக்கம்-கூ. சித்தாந்தம்.

பஸ்மம் மயிர் உமிவராட்டி கபாலம், அமேத்தியங்களை மிதி
யாதே என்று எறியப்பட்ட சாம்பல் முதலியவற்றைக் குறிக்
கின்றன வென்றும், உம்மைத் தொகையென்றும், முன்னரே
பல பிரபலப் பிரமாணங்களோடு ஸ்ரீமான் மஹா மஹோபாத்
தியாயரவர்களால் தீர்மானிக்கப்பட்ட டிருக்கின்றது, ஆதலால்
மறுபடி யிவர்கூறுவது வீண். களையப்பட்ட மஹாந்தித் தன்ற
லையிலிருக்குமயிர் அசுத்தமாமா? தீட்டிக்களைக் கொடுவது
உமியன்றி அஃது நெல்லை விருக்கும்பொழுது அசுத்தமாமா?

சகலஅசுத்தங்களையுஞ் சுத்திக்கும் கோமயத்தாலாகிய வராட்டி யசுத்தமாக்கி யெறியப்பட்டாலன்றி சமையல் அக்கினிலோ த்திரம் பஸ்மம் முதலியதுக் குபயோக மாகின்ற அது அசுத்தமாமா ! பின்னஞ்சுட்டபின்னர்க் கிடக்கும் கபாலவோடன்றித் தன் சிரம் அல்லது கபாலவோடு தொடக்கத்தகாத அசுத்தத் தன்மை யுடையதாமா ? தன்றலைமயிரையும் கபாலத்தையும் தான் மிதிக்கழுதியுமா? பிறர் தலையை மிதிப்ப திவ்விதியிற் சாருமா? மிதித்தாற் பதின்மிதி பலனாகாதா? அல்லது கபாலம் மன்சட்டியைக் குறிக்கில் உபயோகித்துக் கழிக்காத புதிய மன்பாத்திரத்துக்கு அசுத்தத்தன்மை யுண்டா ? கபமுதலிய வசுத் தங்களும் சரீரத்தினின்று வெளிப்பட்டுக் கழிந்தபின்னரன்றிச் சரீரத்திலுள்ள பொழுதே அசுத்தமாகக் கிரகிக்கப்படுமோ ? அவை சரீரத்தினுள் ஞாள்ளபொழுது மிதிப்ப தெப்படி? அவை போலக் குப்பையி லெடுத்தெறிந்த அடுப்புச்சாம்பல் சவச்சாம் பல்களுக்கு அசுத்தத்தன்மை யுண்டு. அக்கினிலோத்தர பஸ்மம் கற்பம் அநுகற்பம் விகற்பங்களாகிய பஸ்மங்கள் அசுத்தத்தன்மை யுடையன வாமா ? பண்புத்தொகையென்று ழூர்வ பக்ஷியும் அவர் ஆசிரியரும் கூரியபடி யொப்புக்கொண்டால் அசுத்த பஸ்பம் மயிர் உமிவராட்டி கபால ஓடுகளை மிதியாதே யென்று பொருள்பட்டுச் சுத்தமான பஸ்மாதிகளுக் குயர்வதானே கிடைப்பதோர்க். அன்றியும் பராசரஸ்மிருதி, பிராயச்சித்தகாண்டம் 7 - வது அத்தியாயத்தில் மாதவாசாரியர் வியாக்கியானத்தில் மேத்யமான பதார்த்தங்களைச் சொல்லும் சமயத்தில், தேவெகர்.

தாவஃபாவி தா செயறா பூரா ஹணா பெஸ்வஸவந்து ஜா ஹவாக்ஷளஜு பாவணந்து சூவஷந்துகாதபாஹிலாஃத

“புஷ்பித்தமரங்கள் பிராமணர்கள் பஸ்மம் தேன் பொன் குதபகாலத்தில் தருப்பையோடு கூடிய எள் இவைகள் நித்திய

பூதிருத்திராக்கதூண்ணகண்டாம்.

குக

பரிசுத்தங்கள்” என்பதால் பஸ்மம் நித்திபபரிசுத்தப் பொரு வெள்ள றறிந்துய்க.

பூர்வபக்கம் - ஏ.

“சங்கராசாரியர் பூதிசப்பத்ததுக்கு விழுதியென்று பொருள் கூறுமையால் விழுதி வைத்தீமன்று” என்றனர்.

சித்தாந்தம்.

சங்கரா சாரியரும் அவர் பரம்பரையினரும் பஸ்மதாரணஞ் செய்து வருவதையும் அதைப்புகழ்ந்து வருவதையும் இவரேன் கவனிக்கவில்லை. அவர்தாமே நடந்துகாட்டும்பொழுது சொல்லவும் வேண்டுமா? அவரை இவர் ஆசாரியராய்க் கொள்ளில் அவராத்தானத்தையும் மநுசரித்த வகையம். பூர்வோத்தா விரோதமா யாசாரியர் அநுட்டானத்தை வேறோரிடத்து நின்தித்தார்.

பூர்வபக்கம் - ஏ.

“தாமதபுராணங்களில் தாமத முனிவர்களால் திரிபுண்டர தாரணம் அசரர்களை மோகிக்கச் செய்வதற்காகவே கூறப்பட்டது” என்று தமதாசிரியர் கூறியிருப்பதாய்க் கொல்கின்றார்.

சித்தாந்தம்.

இவராசிரியர் மொழிபொரு பிரமாணமாமா? விழுதியைக் கூறுவன தாமதபுராணங்கள் அவற்றைச் செய்தவரும் தாமத முனிவரெனில் பதினெண் புராணங்களையுஞ் செய்த விஷ்ணு அவதாரமாகிய வியாசபகவானே தாமதமுனிவர் ஆகின்றார். அவர்கூறிய மற்ற புராணங்கள்போல வைஷ்ணவ புராணங்களும் தாமதபுராணங்கள் ஆம். அவையன்றி விழுதிதாரணங்கூறிய இராமாயணமும் அதைச் செய்தவான்மீகியும் இராமரக்கியோபநிடத முதலிபொனிடதங்களும் வேதமும் தாமதகுணத்தைவைகளாய் அவைகளின் வக்தாக்களாகிய இருடிகளும் ஈசுர னும் தாமத குணத்தினராம். அங்குணமாகில் தாமதகுணத்தில்

ஞெ

பூதிருத்திராக்கதூவினாகண்டாம்.

விடுபட்ட நூல்யாது. அந்தோ இவரன்றி இங்களங் கூறுவாரு வகிலுள்ளா?

பூர்வபக்கம் - கூ.

“சிறந்ததிற்கூறியது சிறந்தது தாழ்ந்ததிற்கூறியது தாழ்ந்தது என்று மீமாம்சா சாஸ்திரங் கூறுவதால் அநேக உபநிட தங்களால் பஸ்மம் பூசிக்கப்பட்டனும் (வேதங்களில்) உத்தம மாகிய சாமவேதத்திற் ரேண்றிய வாசதேவோப ஸிடதத்தில் விதிக்கப்பட்ட கோபீசங்தன ஊர்த்தவ புண்டரமேசிரேட்டம்” என்றனர்.

சித்தாந்தம்.

அங்கனமாகில் கோபீசங்தனத்தின்மீது பஸ்மதாரணஞ் செய்ய அவ்வாச தேவோபநிடதமே கூறுவதால் பஸ்மதாரண மெத்தகை மேன்மைத்ததென்று சற்று மிவருகியாமற் போன தே பரிதாபம். அன்றியும் அவர்பூஜித்தசாமவேதத்திற் பிறந்த ஜாபால் யுபநிடதமும்.

“எங்குவூழுகிசெனு-ஹைவைஷுஹூா ரிரிதி ஹலூ” முதலிய வசனங்களால் விழுதிதாரணம் ஞானேற்பத்திக்குக் காரண மென்று கூறுகின்றது.

சாமவேதத்திற் பிறந்த ருத்திராக்ஷோ பாலோபநிடதமும் “தாழ்க்கூத்துவாயிலியெசு தெஷாமோபுார்நெயத மை அலைவாபோதிதத அலிசராதெ வாவாதிலூஜூாதீராக்குாக்கு ஒதி” என்றவாக்கியம் புகழ்தலையுமோர்க.

இவைகட்கிவரென்ன சமாதானங்கூறுவார்? முன்னர்ச் சங்கராசாரிய சுவாமிகளை பூதிசப்பதத்துக் கோரிடத்தில் பஸ்மமென்னது ஐச்சுவரிய மென்று பொருஞ்சைரத்தற்காகப் புகழ்ந்து பூதிதாரண வருட்டான முடைமைக்காக விகழ்ந்ததுபோல்,

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

ஞூ

சாமவேதத்தைக் கோபீசன்தன தாரணங்கூறிய வாசதேவோ பநிடத முற்பவித்தற் கிடமாதல் பற்றிப் புகழ்ந்து ஜாபால் யுஷிடதம் உருத்திராக்ஷ ஜாபாலோப நிடதங்க ஞுற்பத்திக்கிடமாதல்பற்றி யிகழ்வார் போலும். அன்றியும் கோபீசன்தனங்கூறியதுபற்றிப் புகழ்ந்த வாச தேவோப நிஷத்தை பஸ்மதாரணங்கூறியதுபற்றி யிகழ்வார் வேறென்செய்வார். அந்தோ இவரும் இவராசாரியரும் தாங்கூறிய வொரு பிழைக்குத் தப்பிப் பிழைக்கப் பலபிழைகள்கூறி அப்பிழைகளைப்பற்றி வினாவேழும்பொழுது மற்றொன்று விரிக்கின்றனர். அந்தோ இவரைற்றுக் கிவ்வண்ணம் வருந்துகின்றனர்.

பூர்வபக்கம் - க.ஏ.

“சங்கராசாரியர் குருபரம்பரை நாராயணரி விருந்துதொடங்குகின்றது, (அஃது) நாராயணர், பத்மபவர் (பிரமன்) வசிட்டர், சக்தி, பராசரர், வியாசர், சுகர், கெளடபாதர், கோவிந்தயோகி, சங்கரா சாரியர், ஒருவர் பின்னெருவராய் வந்தனர். முதற்குருவாகிய நாராயணருக்கு ஊர்த்தவ புண்டரங்கேட்கப்படுகையால் அவர் வழிவந்தசீடரும் ஊர்த்தவ புண்டரமே தரித்தார்களென்பது சித்தம். பிரமதேவரும் வசிட்டரும் ஊர்த்தவ புண்டரமே தரித்தார்களென்று வாசதேவோபநிடதங்கூறுகின்றது. ஊர்த்தவ புண்டரங்கரித்த பிரமதேவராற் படைக்கப்பட்ட சகலரும் ஊர்த்தவ புண்டரமேதரிக்கக்கடமைப்பட்ட டிருக்கின்றார்கள்” என்றனர்.

சித்தாந்தம்.

பிரமதேவர் படைத்த ஜீவர்களைவரும் அவரைப்போல வே ஊர்த்தவ புண்டரங்கரிக்கக் கடமைப்படில் அவரைப்போல பூணுல் தரிக்கவும் அன்னவாகன மேறவும், மனைவியை நாவில் வைத்துக்கொள்ளவும், தலை கிள்ளுண்ணவும் கடமைப்பட லாவசியம் போலும், இஃதொரு காரணமாய்க் கூறியதா வித்தனம் கூறினும்.

நுச பூதிருத்திராக்கதூஷினகண்டநம்.

இனி குருநாதராக்கநிய நாராயணர் பஸ்மதாரணமுடைய ரென்று “ ஒலைாழ் மியிதவஸ்காங்ஹு ” என்று இராமரக்சி யோப ஸிடதமும் “ லிங்வாங்ஹலைாழ் மியிதவஸ்காங்ஹு ” என்று சாண்டில் யோபநிஷத்தும் “ கரியமேனிமிகை வெளியீறு சிறிதேயிடும் பெரியகோலத் தடங்கண்ணன் ” என்று திருவாய் மொழியும் ‘ இஹாதெவராவிடி ராஸவுஹா தெஷாங்விலை தயஃ । தெவாஸாதெநுவாகூ தூ ராவுதாராநு ரக்ஷயாரிணஃ । மொது ரஷ்யராஸவேஷதோங்கமுட்டிஹாஸாக்குதிதாஃ । வெதா சுவத்சநாநிதுங்வுதாராநு ரக்ஷயாரிணஃ । என்று நாராயணர் தூ சீடவர்க்கத்துள்ள பராசரர் பராசர புராணத்துக் கூறுமொழி யும், கிருஷ்ணன் பரசிராமர், பலபத்திரராமர் இராமர் வாமனர் ஆதி விஷ்ணு அவதார புருடர்கள் சிவபூஜைசெய்து விடுதிருத்திராக்ஷ தாரணஞ் செய்தனர் என்ற பல புராண வசனங்களும், நாராயணருக்குப் பஸ்ம புண்டரத்தை நிருபிக்கின்றன. அவை விரிக்கிற பெருகும். அவர் சீடர் தாரணமும் பஸ்மமென்பது தெளிவு. அவர்க்குருவாதலால் அவரும் அவர் சீடருங் தொழும் பரம்பொருள் சிவம் என்று “ தாரீயங்புஹாங்ஜி தங், வூஹவிஷாஷியிமேவு஽ ” “ நாராயணபொயூரதா ” முதலிய சுருதிகள் தெளிவிக்கின்றன.

குருவாகிய நாராயணரது அநுட்டானத்தைப் பின்பற்றியே சங்கராசாரியரும் அவரது பரம்பரையினரும் சிவார்ச்சனை விடுதிருத்திராக்ஷ தாரணஞ் செய்துவருவது அனைவருக்குங் தெரிந்துவிட்டதும்.

இனி நாராயணர் ஊர்த்தவ புண்டரதாரி யென்றோதர வெடுத்துக் காட்டினாரின்று. வாசதேவோப ஸிடம் “ இவீதி காங் விசுஹகெசுவை சுஹாஷியங்காரிதங் விவைஉநநஂ ” “ எனக்குத் தெஷு விசுஹகெசுவை சுஹாஷியங்காரிதங் விவைஉநநஂ ”

ழுதிருத்திராக்கதூஷினகண்டநம்.

ஞா

குப்பிரியமான விவகையில் பிரமா முதலியராற்றரிக்கப் பட்டிருக்கின்றது.” என்று கூறுகின்றது. வைகுண்டத்திலுள்ளது விவகையில் சந்தனம். விவகையில் பத்தர் களாகிய பிரமா முதலியர் அச்சந்தனத்தை விவகையில் பிரானது திருமேனியிற் சாத்தப்பட்ட பெருமையால் பிரசாதமாகக் கிரகித்துத் தரித்துக் கொண்டார்களென்றே தோற்றுகின்றது. அதனால் விவகையில் பிரானது நெற்றியிலூர் த்தவ புண்டரதாரண முண்டெனக்குறி க்கவேலாது. கிருஷ்ணபிரான் அங்கத்தில் நாடோறும் கோபிகைகள் (இடைச்சிபர்) பூசிய சந்தனமே கோபீ சந்தனம். அவர் அங்கத்திற் பூசப்பட்டதால் புண்ணிய கரமானது என்று ஒரேயே பூசப்பட்டதால் பூசையிலூர் தோற்றாது என்று நெற்றியிலூர் தோற்றுகின்றது. என்ற வாசதேவோபங்கிவத்துக்கியத்தால் வெளியாகின்றது. லீலாகாலத்தில் கிருஷ்ணபிரான் அங்கங்களில் இடைப்பெண்கள் பூசிபதால் கோபீசந்தனமெனப் பெயரிடப்பட்டது: அதனால் கிருஷ்ணபிரான் நெற்றியில் கோபீசந்தனதாரணஞ் செய்ததாக ஆகவில்லை. அதனால் கிருஷ்ணவதாரத்துக்கு முன்னர்க் கோபீசந்தன மின்றென்பது தெளிவு. வேதத்து விவகை சிவபூஜை செய்ததும் பாரதத்துக் கிருஷ்ணன் சிவபூஜை செய்ததும் கூறியதுபோலக் கண்ணன் உபமன்று பகவானிடம் சிவதீக்கை பெற்றதைப் பற்றி வாயுசம்ஹிதை கூறியதும், தான் பெற்ற தீக்கை சிவபூஜைகளைத் தனது மாணுக்களுக்கிய அருச்சனானுக் குபதேசித்ததும், சிவோகம் பாவனையால் சிடன் குருவினிடத்துச் செய்யவேண்டிய முறைப்படி தன்னிடஞ் சிவபாவனை செய்து பூசிக்கச் செய்ததும், “அவனையே சரணடை” “அவனையே நானுஞ் சரணடக்கின்றேன்” என்றுபதேசித்ததும், தன் அங்கத்தனிங்கை கோபீசந்தனத்தை ஊர்த்தவ புண்டரமாக வணியும் பத்தரும் தான் நெற்றி முதலிய அங்கங்களிற் றரிப்பதும் உயர்

ஞகு பூதிருத்திராக்கதூஷணகண்டாம்.

வொப்பற்றதும் ஆகிய விபூதியைக் கோபீசந்தனத்தின் மீது தரிக்க வாசதேவோ பங்கத்தில் விதித்ததும், விஷ்ணுபிரானது தாரணம் பஸ்மத்திரி புண்டரமென்று நன்கு விளக்குகின்றது.

இவையன்றி விஷ்ணு விஷ்ணுவினவதாரங்கள் பிரமா இரு முகள் பஸ்மத்திரி புண்டரதாரிகள் என வந்த புராண வசனங்களிருக்கின்றன. இவ்விஷயமாய் ஸ்ரீ வெங்கட்டரமணதாசர வர்களும் சௌவசன்டமாருதமாகிய சோமசுந்தர நாயகரவர்களும் எழுதிய நூல்களையும் பார்த்துண்மை யறிந்துயீராக.

விபூதிருத்திராக்க விஷயத்தி லோ ராக்ஷேபழமின்றி ஸ்ரீ மான் மஹாமஹாபாத்தியாயரவர்கள் எழுதிய நூலின் மேலும் பூர்வபட்சிதமது வன்மையின்மை கருதித்தாமே முன்வராணித்தமது மானுக்கர பெயரால் வீணேக்ஷேபங்களெழுதி விடுத்தனர். அவைகணிக்கத் தக்கனவன்றேனும் உண்மையறியார் மயக்காவண்ணம் உண்மையையெடுத்துக்காட்டி னுமென்றமிக.

இனியுக்தி யநுபவங்கள் சிறிது கூறுதும்.

—०७५०—
சித்திரோர்த்தவபுண்டரம்.

டஸ்பம், பசிதம் பூதி ரகசை திரிபுண்டரம் என்றபெயர்களைப் போல சித்திரோர்த்தவ புண்டரம் என்றபெயர் ஆவது அதன்தாரணமாவது, வேதத்திலாவது உபநிஷத்துக்களிலாவது புராணங்களிலாவது வடமொழி தமிழ்நிகண்டுகளிலாவது படிக்கப்படவில்லை. நிகண்டிற்படிக்கப்படாததாலேயே ஷி பதம் நூதனகற்பிதமெனல் தெளிவாம். ஆசாரியராலேற் படுத்தப்பட்டதெனில் வேதத்தைத்தழுவாத ஆசாரியர்கற்பனைகள் அவைதீகமென்பது தடையற்றமுடிபு. இனித் தமிழ்ப்பாடையிலாவது நாமம் இராமம் திருமண் என்றபெயர்கள் சித்திரோர்த்தவபுண்டரத்துக்குப் பெயராய் ஒரு நிகண்டினும்படிக்கப் பட

பூதிருத்திராக்கதனாண்டனம்.

ஞா

வில்லை. திருமண்ணென்றிவர்கற் பித்துக் கூறும் பெயரும் வெள்ளோமண் மாத்திர மன்றி மஞ்சட்பொடியாகிய திருச்சூர ணரேகை வேறிருப்பதால் பொருந்தாது.

ஆதலால் நாமம் என்பது அவைதீக நூதனகற் பனுபண்டர மென்பது நிர்விவாத சித்தாந்தம். உண்மை யிங்னனமிருக்கக் கற்பித்தவதை நிலைப்படுத்திக் கொள்ள ஆறுவருடங்களுக்கு முன்னால் ஸீ வைஷ்ணவர் காத்தியாய நேபசிடதமென்றே ஸ்ரீரக்கற்பித்து வெளிப்படுத்தினார். அஃது வேதத்தைத் தழுவாததாலும், உபநிடதக் கோருவை கூறும் முக்கிகோப நிடதத்துக் கூறப்படாமையாலும், சர்வோப நிவத்த்சார சங்கி ரகத்திற் கூறப்படாமையாலும், இதுவரை வழங்கிவருவதும் அச்சாய்வருவது மாகிய அஷ்டோத்தரசதோப நிவத்துக்கோர் வையிற்காணப்படாமையாலும், புராணங்களில் உபப்பிரமணஞ் செய்யப்பட்டிராததாலும் கற்டனை யென்பது தெளிவு. காத் தியாயானேப நிடதத்தை நூதனமாய்க் கற்பித்ததுபோல வேத த்தும் முக்கிகோபநிடதத்தினும் புராணங்களிலும் ஆங்காங்கு நாமம் கூறப்பட்டதாக இனிமேல் திருத்தி யமைத்தாலுள்ளதாம். இந்தக் காத்தியாயன உபநிடதத்தைக் கற்பித்தது போலவே புதிய வரா கோபநிடதம் ஒன்று சுதரிசனேபநிடதம் மகாசுதரி சனேபநிடதம் முதலிய சில வுபநிடதங்களைக் கற்பித்திருக்கின்றனர். அவைகளும் அஷ்டோத்தர தசோப நிடதக்கோவையிலின்று ஆதலால் அவை முகம் மதியர் ஆஞ்சைக்காலத்தில் இள்ளாமதப்பிரவேசனு செய்த மெள்ளாப் பிராமணர் கற்பித்த அல்லாவுபநிடதம்போல் மதிக்கத்தக்கன. ஆனால் அல்லா உபநிடத மிவற்றினு முன்னையது. இனிக் கிறிஸ்து உபநிடதமென்றபெயராலு மொன்று வெளிவரும்போலும்.

அங்காரக புண்டராம்.

அங்காரக புண்டராமென்னப்படும் கரிக்கோடும் அவைதீகம் வேதோப நிடதப் பிரமாண மின்மையால்.

ஞ

பூதிருத்திராக்கதூண்ணகண்டாம்.

போது நோக்கு வைஷ்ணவம்.

“ஹவூடி உலைதவங்காங்கா” என்ற இராமரச்சியோபாஷ்ட
தமுதலிய பிரமாணங்களாலும், “வெளியநீறு” “நீறுசெவ்வே”
முதலிய திருவாய் மொழிவசனங்களாலும், “கூதிஹோது ஒலை
ஹா” என்றவாசதேவோபாஷ்டத முதலிய வசனங்களாலும்,
விவகை பிரானுக்கும் வைஷ்ணவர்களுக்கும் பஸ்மத்திரி புண்டரமே சிறந்ததாரணம். வைத்தீக வைஷ்ணவர்களுக்கும் அக்கினிகாரியங்களுண்மையால், அன்னகாரியத் துண்டாம் பஸ்மம்
அன்னவர் தரிக்கத்தக்கதாம்.

சாக்தம், கேளமாரம், காணுபத்தியம், சேளரம் இம்மதத்
தினராலும் பஸ்பத்திரிபுண்டரந்தரிக்கப் படுகின்றது.

ஸ்மார்த்தம்.

சோமயாகம் அக்கினி ஹோத்தர முதலிய அக்கினியிற் பிற
ந்த பஸ்மங்களும் தாரணத்துக் குபயோகமாக விதிக்கப்படு
கின்றன.

கிறிஸ்துசமயம்.

பழைய ஏற்பாடு. எண்ணுகமம். அதி 19. வாக்கியம். 5.
“அதின் (கடாரியின்) தோலும் அதின்மாமிசமும் அதின் இரத்த
மும் அதின் சாணியும் சுட்டெரிக்கப் படவேண்டும்” வாக். 9.
“சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்
கொண்டு பாளையத்தூக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே
கொட்டிவைக்கக் கடவன்” வாக் 17. பாவத்தைப் பரிக
ரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்திற்போட்டு அதின்மேல் ஊற்றுச் சலம்வார்க்க வேண்டும்”
வாக். 18 “சுத்தமான ஒருவன் ஈசோட்டைப் பெடுத்து அந்த
ஜலத்திலே தோய்த்து கூடாரத்தின் மேலும் அதிலுள்ள பணி
முட்டுகள் மேலும், அங்கே இருக்கிற ஜனங்களின் மேலும்
தெளிக்கிறது மல்லாமல்”

ஷதிருத்திராக்கதூஷணகண்டநம்.

ஞகை

புதிய ஏற்பாடு. எபிரேயர் அதி. 9. வாக். 13. “காளை வெள் ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும் தீட்டுப்பட்டவர்கள் மேல்தெளிக்கப் பட்டசாம்பலும் சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்தும்”

வெளி. அதி. 9. வாக். 4. தங்கள் நேற்றிகளில் தேவனு டைய முத்திரையைத் தரித்திராத மநுஷ்ணரை மாத்திரம் சேத ப்படுத்த அவைகளுக்கு உத்திரவு கொடுக்கப்பட்டது”

இங்ஙனஞ் சொல்லப்படுகின்ற இந்தச் சாம்பல் பரிசுத்தஞ் செய்யாது, பூசக்கூடாது என்று குறித்து விலக்கும் வாக்கியம் கைபிலில் இன்று. குறித்துரையாத வேறுவாக்கியங்களைச் சாக்குக் கூறித் தங்கள் சமயநூலில் விளங்கக் கூறியதையுஞ் செய்யாது விடுக்கின்றனர். இவ்வாக்கியங்களால் கடாரிசாணி வெள்ளாட்டுக் கடாக்களின் சாம்பல் சரீரத்திற் ஷசிக்கொண்டால் பாவம் போக்கும் பரிசுத்தஞ்செய்யும் அசுத்த சாமான் களைச் சுத்திக்கும் என்று கூறுவதால் முந்தியகாலத்தில் கிறி ஸ்தவரணைவரும் பஸ்மதாரணஞ் செய்துவந்ததாகத் தெரிய வருகிறது.

கத்தோலிக் கிறிஸ்தவர்.

அவர் சமயநூல் கூறுதலோடு அச்சமயத்தவர் மாசி மாதங்க டோறும் சாம்பரடிப் பெருநாளில் (Ash Wednesday) திரு நீறுதரிப்பது பிரசித்தம்.

யூத மதம்.

இந்த மதநூல்கடாரிசாணி ஆட்டுக்கூடாசுட்ட சாம்பல் பாவ ம்போக்கும் சுந்தந்தருமென்று கூறு கின்றது. அதுதல்முத் துவிய கிரந்தங்கள். இந்த யூதமதம் பரிசேயமதம் சதுரே யமதம் என்றிருப்புப்படையது. அவைகளினுட்பிரி வினராகிய ஏசேனர் ஏரோதியர் கவிலேயர் தேராபியு தேயர் முதலிய பலருட் பெரும்பாலார் ஷி விதியைக் கைக்கொள் கின்றனர்.

முகம்மதியமதம்.

மொகரம்பண்டிகையில் பீர்களின் பிரசாதமாக பஸ்மந்தரு
கின்றனர், நாகூர்முகமதிய ஆலயத்தும் பூதிப்பிரசாதம்வழங்
கிவருகின்றனர்.

மத்துவமதம்

ஊர்த்தவ புண்டரமும் அதன் மேற்கரிக்கோடும் தரிக்கும் மா
த்துவர் ஜயங்குமத்வசித்தாங் தோன்னுகி சிசபாசரித்திரத்தில்
பிராமணன் ஒளபாசன முதலிய ஹோமஞ்செய்யவேண்டியத
வசியமாதலால் அவைகளிலுண்டாம் ஹோமபஸ்மத்தைத்தாங்
கள் வைஷ்ணவராயிருக்கினும் நேற்றியின் மாத்திராந்தரித்துக்
கோள் வேண்டியதவசியந் தானென்று பிரமாணத்தோடு
பிரசித்தப் படுத்தியிருக்கின்றனர்.

ஷை சபையின் மன்மதாஞ்சத்திய சரித்திரத்தில்.

“4-வது பிரச்னை. ஹோமபஸ்மம் நேற்றியில் மாத்திராந்தரித்துக் கொள்வதற்குப் பிரமாணம் ஜயவத் ஸ்ரீ ஸபாசரித்திரத்தில்எழுதப்பட்டது. பிரமோத்தர கண்டத்திலும் ஸ்மாரத்தானுக்கிரகமணிகையிலும் ‘ஸ்ரீராமாதாடுவக்காங்கூபையஷாதி’ என்று கொந்தாநாசு’ என்றிருக்கிறதல்லவா எந்தப்பிரமாணத்தாலும் கூறாது போய்விட்டது.

ஸ்மாதாநம் “திலகாநிகாநாசு” என்னும் வாக்கியக் ஊர்த்தவ புண்டரத்தை ரூடியாகக்கிரக்கிறதே யல்லாமல் தீர்யக்குண்டரத்தை யல்ல “யாராயைபெறுவதீ வீங்வாழிக்காங்கூபரிவாழிக்காங்கூநை வெவ்வீவஃ” என்று பிரமாண மிருக்கிற தாகையால் வைஷ்ணவர்கள் ஸ்ரீவாங்கபஸ்மதாரணாந்த்சேயியக் கூடாது.

“5. ஹோமங்களை விடலாமா? சமாதானம் வைக்வதேவம் ஹோமந்தான் அதையெல்லோரும் ஆசரிக்கிறார்கள். ஒளபாஸநம்சிலர் ஆசரிக்கிறதில்லை. ஆசரிக்கவேண்டியதுதான்

பூதிருத்திராக்கதூஷணகண்டநம்.

கூக

விதி. கூடாதென்பதற்குப் பிரமாணம் இதுவரையிலும் ஸ்ரீ கர்களுக்குத் தெரியவில்லை” என்று மெழுதியிருக்கிறார்கள்.

இவைகளால் ஒளபாசனுதி அக்கினிகாரியங்கள் அவசியங்க் செய்யத்தக்கன வென்பதோடு வைத்தணவர்களும் நெற்றியின் மாத்திரம் பஸ்மதாரணஞ் செய்யவேண்டுமென்று மாத்துவரணைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

வைத்தெல்லீந்துமதம்.

BRIEF HISTORY OF ANCIENT AND MODERN INDIA.

By Romesh Chunder Dutt c. i. e. “These numerous ceremonies have been classified by Goutama under forty heads, twenty-one of which are sacrifices, and the remaining nineteen are nearly Domestic ceremonies. Young men after completing their education returned to their homes and lighted the sacrificial fire.” “From this period they kept up the sacrificial fire in their houses, and performed daily sacrifices, offering libations of milk, morning evening, to the fire. Sacrifices were also performed at the new and full moon.” “This was the form of Hindu religion in ancient times.”

இந்தியாவின் புராதன நூதன சரித்திரச்சருக்கம். ரோமேஷ் சந்திரட்டி சி. ஜ. இ, “இந்தப்பல சடங்குகளும் கெளதமரி விபால் 40 பிரிவிற் பகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 21-எக்கியங்கள் மீத 19-இல்லாழ்க்கைக்குரிய சடங்குகள். பாவியர் கல்விகற்று முடிந்தபின் தங்கள் இல்லத்துக்குத் திரும்பி வந்து அக்கினி ஆதாங்கு செய்துக்கொள்வர்” அக்கால முதல்

அன்னவர் தங்கள் இல்லங்களில் யஜனுக்கினியை ஆராதித்து நாடோறும் காலை மாலையில் அக்கிரிக்குப்பால் ஆகுதிதந்து எக்கியஞ்செய்வர், அமைபெளரணைகளில் இட்டிகள் செய்வர். இது பூர்வத்தில் ஹிஂதுக்களின் ஆசாரமுறை”

துவிஜர்க்குரிய 40 சமஸ்காரங்களில் இல்லச் சடங்குகள் போக 21 எக்கியகண்மங்களா யிருக்கின்றன. அவைகளை யநுட்டிப்பவர் அவற்றிலுண்டாம் பஸ்மதாரணங்கு செய்யவேண்டி வருகின்றன. அவைகளை விட்டுவிட்டால் பிராமணர்க்குரிய விசேட கண்மங்களே யில்லாமற் போகின்றன. இவ் வநுட்டானம் இற்றைக்கு 3300 - வநுடங்களுக்கு முன்றேடங்கிளிகழ்க்கு வருவதாய் ஹிஂதுதேச சரித்திரக்காரர்களைகிய அங்கிலேயரிற் பலரும் மேற்குறித்த சரித்திரக் காரரும் தீர்மானிக்கின்றனர். வேதத்திற் பெரும்பாகம் எக்கியங்களைப்பற்றியே கூறப்பட்டிருக்கின்றன. அவை யியற்றத் தகாதனவெனில் அதன் வக்தாவுக்கும் அறியாமையேறும், இத்தகை அக்கினி ஹோத்திராதி கண்மங்களை மறுக்கமுயல்பவர் கொள்கை எவ்வளவு வேதவிரோதமான தென்றறிஞர் அறியாமற்போகார். இராமாநுஜாசாரியர் பிறந்தது கலியுகம் 4118 - ஸ். அஃது இற்றைக்கு 884 - வநுடங்க எாகின்றன. அவர்தாங் திருமண்ணென்ற சித்திரோர்த்தவ புண்டாத்தைக் கற்பித்தவர். மத்துவாசாரியர் அவர்க்குப் பலவருடங்களுக்குப் பின்னவதரித்தவர். அவர் அங்காரக புண்டரத்தை (கரிக்கோட்டைக்) கற்பித்தவர்.) இச் சரித்திரங்களால் இந்துக்களின் பூர்வீக வைதீக புண்டரம் விடுதி யென்றும், பெரும்பாலும் சமையமலைத் தினுமுள்ள புண்டரம் நீரென்றே யென்றும் இக் கருத்தைத் தையும் திருவள்ளத்தடக்கியே சூத்திரமாக “சமயத்திலுள்ள துநியு” என்று திருஞான சம்பந்தமூர்த்தி சவாமிகள் தமிழ் மறையிற் திருவாய் மலர்ந்தருளினர் என்றுங் தெளிவாம்.

மந்திரம்—இரகைஷி.

சைவம் பாஞ்சராத்திரம் வைகானசம்மாத்துவம் சாக்தம் காணுபத்தியம் கெளமாரம் செளரம் ஆக்னேய மதத்தவரும், காளாமுகம் காபாலம் பாசுபதம் பைரவம் முகம்மதியம் முத விய வெல்லாமதத்திற் சம்பங்தித்தவரும் பீடாபரிகாரம் முத விய * தைக்குறித்து மந்திரிப்பது பெரும்பாலும் விஷுதியைக் கொண்டே † அன்றி கரி, மண், மஞ்சட்பொடிகளைக் கொண்டன்று. மந்திரங்கற்ற இறித்தவரு மவ்வணமே புரிகின்றனர். அங்கனம் துண்பத்தினின்று இரகைப்பதாலேயே ஷுதிக்கு இரகைஷையென்று பெயராயிற்று.

வைத்தியம்—(ஆயுள்வேதம்.)

குத்தமான சாம்பற் சம்மந்தப்படும் விதானுக் கிருமிகள் தொற்றுரோகச் சிற்றுயிர்கள் தந்திரவழுறிஞ்சப்பட்டு மரணத் தையடையும், அசுத்த வனுக்களேநுள்ள காற்றுகள் அதிலுள்ள வனுக்களின் தீயசத்துகள் வறண்டுகெடச் சுத்தியாம் ; திரவச் சத்தொழிய நசுக்கப்பட்ட, காயவைக்கப்பட்ட அல்லது சுட டெரிக்கப்பட்ட பதார்த்தங்கள் அனுகும் திரவச்சத்தைத் தம் மிடங் கவர்ந்துகொள்ளுங் திரலுடைமையின். அத் தகைச் சாம்பல்களில் மூள்ளுத்தண்டு கள்ளிமரம் போன்ற வற்றின் சாம்பல்கள் சரீரத்திற் ஷுசிந் பட்டவிடத்தை சுட்டுப்புண்படுத் தும்; உட்கொள்ளிற் பலதீங்கு களியற்றும். அத்தகைத் தீங்குகளியற்றுத்தும், மற்றெல்லாச் சாம்பல்களைக் காட்டிலும் சத்துள்ளதும், திரவங்களைக் கவர்ந்து சீக்கிரஞ் சுவரவைக்கக்கூடியதும், விதஷ்சத்துக்களைக் கெடுப்பதும், மெழுகப்பட்ட ஷுமியில் உண்டாம் கிருமிகளை நாசப்படுத்தவதும், துரனுக்களைக் கவர்ந்து கொள்வதும் உட்கொள்ளினும் பலரோகங்களைக்கெடுப்பதும், சோப்பு சீயக்காய் அரைப்புகளைக் காட்டிலும் சீக்கிரம் எண்ணெய்ச்சத்து அழுக்குகளைப் போக்குவதும், ஊனுப் திருஞா. *

“வருத்தந்தணிப்பதுநீறு” † “மந்திரமதாவதுநீறு”

புச் சத்துள்ளதுமாகிய சாணம் கோமயங்களின் சாம்பலாகிய விழுதிமிக்க பயனுள்ளது. பசுவின் நெய்விட் டெரிக்கப்பட்ட அரசங்கட்டைச் சாம்பலும் மிக்க பயனுள்ளது. அரசங்கட்டைச் சாம்பலும் கோமயச் சாம்பலுங்கலந்த விழுதி அதிகங்குண்முள்ளது. பஸ்மம் புழுக்கள் பற்றுமற் காத்தற்துச் சாம்பல் கலந்துவைத்த வித்துக்கள் அவைகளிற் புழுவண்டாகிய ரித்து உழுத்துப்போகா திருத்தலும், பற்றிய புழுக்கள்சாதம்கு அவரை முதலிய செடிகளில் புழு அசுகணி உண்டாம்பொழுது சாம்பலை மேற்றெளிக்கில் அவைநசித்துச் சுத்தமாதலும், சான்றும்.

பஸ்மதாரணபேதங்களாலுண்டாம்பயன்.

உத்தாளநம் பஸ்மத்தைச் சரீரமுழுமையும் பூசிக்கொள்ளல், சரீரத்தின் மேற்படும் விஷானுக் கிருமிகள், தொற்று ரோகச் சிற்றுயிர்கள், தூர்வாயுக்கள் இவைகளின் விஷச்சத்துக்களை யுறிஞ்சிச்சரீரத்தி லக்குற்றங்களேருமற் செய்யும். சிரசில் நீர்க்கொள்ளாது. நீரையுறிஞ்சிக்கொள்ளும், விஷக்காற்றுகள் சரீரத்துட் செல்லாமல் அனுத்துளைகளை யடைத்துக்கொள்ளும். அவதுண்டநம் சரீரத்தில் பஸ்மம் அதிகமாய்ப் பற்றிக் கொண்டிருக்கும் பொருட்டு நீரிற்குழழத்துச் சரீரமுழுதும் பூசிக்கொள்வது. இஃது சரீரத்திலுள்ள மின்சாரச் சத்து (Animal Magnetism) வெளியேறிப் போகாமற் காக்கும். விஷக்கிருமிகள் பற்றலால்வரும் சருமரோகங்கள் வாராமற் றடுக்கும். சரீரத்துக்குக் காந்தியும் அழுகுந்தரும். திரிபுண்டாம், உத்தாளநம் அவகுண்டநத்தின்மீது 16 - இடங்களில் மூவிரலால் கணமாய்த்தரிப்பது. (நேத்திரரோகம் பாதம் சிரசகளிலிடும் பற்றுக்களாலும், இடுப்புவலி நெஞ்சவலி முதுகிற் காற்றுப் பிடித்தலாலும், உட்பகுதியிலுள்ளநோய் மேற்பகுதியில் அக்கிளி பளாஸ்திரி லேபன தெலங்களிலுவதாலும், தலைமுழுவது முள்ள வவி உச்சியில்வைக்கப்படுங் தைவேளை

யாலும், நரம்பு முதலியவற்றின் வழியாய் மருங்துச் சத்துப் பற்றி சௌக்கியப் படுதல்போல) உச்சியில் நெற்றியில் செய் யும் திரிபுண்டர தாரணத்தால் (கனமாய்த்த ரித்தலாகிய பஸ் மப்பற்றல்) கண்டத்துக்கு மேற்பட்டதும், கண்டத்திற் ரரித்தலால் துராகாரங்களால் வாய்தொண்டை அன்னாசயத்தி இண்டாவதும், மார்பிற் ரரிப்பதால் நெஞ்சிலுண்டாவதும், நாபியிற் ரரிப்பதால் இலிங்கத்திலும் நாபிக்குக் கீழ்ப்பகுதியிலும் உண்டாவதும், பிரட்ட பாகத்திற்றரிப்பதால் அபான முதலியவற்றி இண்டாவதும், முழங்காலிற் ரரிப்பதால் பாதங்களிலுண்டாவதும், விலாப்புறங்களிற் ரரித்தலால் வயிற்றி இட் பகுதிகளிலுண்டாவதும், ஆகிய சிற்சில நோய்கள் நீர்த் தோடம் விஷானுச்சம்மந்த தோடங்கள் சருமம்பற்றிய ரோகங்களை நிவிர்த்திக்கும் வாராமற்காக்கும்.* மேற்குறித்த இடங்களிலுண்டாம் பாவங்களைப் போக்குமென்று காந்தப்புராணம் கூறுகின்றது.

இத்தகைப் பஸ்மகவசம் உரோமாம்பர (Flannel) முதலியதாற் செய்த தடித்தசட்டைக் கவசங்களை யெப்பொழுதுங் தரிக்கமுடியாத வெப்பமுடைய யின்துதேயத்துக்கு மிக்க வவசியமும் தேகசம்ரக்ஷணக்குரிய சாதனமுமாம். மிகக்குளிச்சியுடைய நாடுகளில் சட்டைக்கவச மெப்பொழுதுங் தரித்திருத்தலாவசியமாதவின் அன்னவர்க்கு மாத்துவ ரொப்புக்கொள்ளுகின்றபடி நெற்றியின்மாத்திரங் தரித்தல் போதுமானதாகலாம். குளிர்நாட்டிலுள்ளார் வைகறையிற் குளித்தலைக் கைக்கொள்ள வேலாமைநோக்கியே சாத்திரங்கள் நீர்க்குளிப்பினும் நூறுபங் கதிக பலனுடையது பஸ்மோத் தாளங்மாகிய ஆக்கிரேயஸ் நாநம் என்று அன்னவர்க்குக் கதிகுறிற்று. இவைகளை “குயாஷோஸ்” என்ற பாரதமும் “ரக்ஷாயகே” என்ற

* திருஞா. “ஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பங்கருவது நீறு.”

இராமாயணமும் “ சிலொழுஷ்விஹூதோஹாஸமலபு-செயை ” முதலிய சிவபுஜங்கமும், “ ஹவி தகவவிதாநாடு ” என்ற ஆசாரியர் வசனமும் விளக்கும்.

இனி இந்தப்பூதியானது நீராடிய காலத்தும் வெளியிற் புறப் படுங் காலத்தும் அச்சியுடையாரைத் தீண்டிய காலத்தும் போகஞ் செய்தகாலத்தும் வேர்த்தகாலத்தும் சந்தியாகாலத் தும் தூங்குமுன்னரும் விழித்தபின்னரும் ஆகாரங்கெய்தற்கு முன்னரும் பின்னரும் சரீரத்திற் பற்பமில்லா தழிந்தகாலத் தும் நாய் பூனை எவிகளைத் தீண்டியகாலத்தும் நோயுடையாப் பரிசுத்த காலத்தும், மறுபடி தரிக்கத்தக்கதென்று பூதிதாரணம் விதிக்கும் நூல்கள் கூறுவதால் அவற்றை பூகுக்கில் நீரோ ற்றம் விவக்காற்று விவானுக்கள் பற்றல் நோய்பற்றல்களை நீக்கற்காகவும் பற்றுமற் காத்தற்காகவும் டே பூதிதாரணம் கூறப்பட்டதென்று வெளியாம். இவைகளைப்பற்றிக் கூறிய ஆயுள்வேத நூலாதரவுகளை விரிக்கிற் பெருகுமாதவிற் கருத்து மாத்திரங் கூறினும். இவையைனத்து மொருங்கூகுக்கில் சருதியுத்தி அநுபவ மூன்றாவதும் பஸ்மதாரணங்க் சிறந்ததென்பது தடையற்ற முடிபாம்.

(உநுத்திராக்கம்) ஆயுள்வேதியர் கருத்து.

உருத்திராக்கம் சூக்கும மின்சாரமுள்ளது. அதைத் தரிக்கில் மின்சாரம் சரீரத்திற் பரவி இரத்தத்தைச் சுத்திகரித்து நாடிகளுக்குச் சுத்தியும் பலமுந்தரும், மூளையைத் தெளிவுபடுத்தும். மனத்துக்கு உற்சாகமும் நிலையுந்தரும்- தொற்று ரோகங்கள் பற்றுமற்றமுடிக்கும். எத்துணையதிகந்தரிக்கின்றனரோ அத்துணை மின்சாரம் அதிகரித்து இரத்த சுத்தியையும் தேவைப்படுத்தையும் மனைப்பலத்தையும் விருத்தி செய்யும். இதனுலேயே 1, 3, 6, 12, 16, 32, 51, 108, 300, 1008, எண்ணில் தரிக்கில் ஒன்றுக் கொன்றதிக பலமுடையது என்று நூல்கள் கூறுகின்

உருத்திராக்கம் ஆயுள்வேதியர் கருத்து. சுள்

றன. இடையிற்சேர்க்கும் லோகபில்லையும் கோர்க்கும் கம்பியும் பலருத்திராக்க மின்சாரத்தை யொன்று சேர்த்தற்கும், சுரையோட்டுப்பில்லை, பட்டுக்கயிறு தனித்தனி மின்சாரத்தைப் பிரித்துச் சீரைத்தேற்றுதற்கும் உபயோகமாம். நாவறண்டுபேச எழாமலிருக்கும் ஜன்னிதோட முதலிய ரோகங்களுக்கு உருத்திராக்க முதலியவற்றை உரைத்து நாவிற்பூசில் நாவி வூள்ளவற்றசிமுதலியது நீங்கி நாநரம்புகளிற் பலமேறி நாவுக்குயிருண்டாய்ப் பேசச் சக்தியுண்டாவது அனைவருமறிந்த வண்மை. அஃதிதற்குச்சான்றாம். இதற்குக் கண்டாவிழ்த மென்று பெயர். கண்டம்—மனி (=உருத்திராக்கமனி). அக்குமனி, கண்மனி, கண்டி, கண்டிகையென்றும் உருத்திராக்கத் துக்குப் பெயர்கள். உச்சி காது கண்டம் கழுத்து ஸ்கந்தம் புயம் மனிக்கட்டு இடை இவ்விடங்களில் உருத்திராக்கங் தரிக்கவிதித்து அவ்வவ்விடங்களில் மின்சாரத்தை யேற்றிச் ஜீவமின்சாரத்தைப் பெருக்கிச் சீரைத்துக்குஞ்சைமைபுரிதற்பொருட்டாம். கண்டத்தில் 3 - இடங்களில் அதிகமாய்த்தரிக்க விதித்து ஆகாரங்க்கெல்லும் வழியாதலால் ஆகாரசம்மந்தப் படுங்கோடு கங்களை ஒன்றின் பின்னென்றாய்ச் சுத்திகரித்தற் பொருட்டு. உருத்திராக்கதாரிகளுக்குத் தொற்றுரோகம் பற்றாது. சிலர்க்குப் பற்றுவது விதிப்படிதாரன் மின்மைமுதலிய விசேடகாரணங்களால். தாம்பிரவர்ன்மும் கெட்டியுங் கனமுமானவை மிக்க சத்துள்ளன.

மின்சாரமேற்றப்பட்ட லோக மோதிரம் பதக்கம் (Locket) முதலியன அங்கிலேயர் ஜர்மானியர் முதலியராற் செய்யப்பட்டும் பெரும்பாலாராற் றரிக்கப்பட்டும் வருகின்றன. அவைகளிலுள்ளசத்து செயற்கையாதலாற் சிறிது காலத்தில் நீங்கிப்போம். உருத்திராக்கம் இயற்கையில் சூக்கும் மின்சாரமுடைய தாகையால் சத்து நீங்காது நிலைத்திருக்கும். ஆதலால் பலவிடங்களில் தொற்று ரோகங்கள் பிள்ளைப்பிணிகள் பற்றாது பலமத்தினரும் குழந்தைகளுக்கு ஏகருத்திராக்க தாரணம் புரிகின்றனர். இஃது தேரை, கக்குவான், காமாலை என்ற நோய்களுக்குத் தேரை, புங்கங்காய், அமுக்கராக்கிழங்குகளை, கழுத்து அல்லது புயங்களில், தனியாயும் குளிசமாடியும் தரிப்பதும் அதனால் அங்கோய்கள் நிவிர்த்தியாவதும் போன்றது. ஆதலால்

சுஅ உருத்திராக்கம் ஆயுள்வேதியர் கருத்து.

உருத்திராக்கம் நோய்வாராமற் காத்து இரத்தத்தைச் சுத்தி கரித்துப் பலந்தருதற்பொருட்டு எல்லா மதக்தினருங் தரித்துக் கொள்ளத்தக்க திவ்யாவிழுதன்களி லொன்று. இதுபற்றியே தேரையர், “நீரூமதிதாகத்தை நீங்காமுத்தோடத்தை யானும் விக்கல் பித்தத்தை யாற்றுங்கா—யைஞுமிருத்திராமற்கபத்தை வீட்டுமேஙல்ல வருத்திராக்கத்தின் வலியுன். என்றனர்.

புநஷ்டாரித்தப் பிரபோதம்.

“ஏ...இாக்ஷயாரண வியிலிம முகீத சூநவஜி சூதம் । நிதஷுகுவாயகோவாயவீயெப்பூஷி வூது அஶா வூதுதெ” ருத்திராகஷஜாபாலோப நிசித். “ாகேஷ்டாவுமிருத ஏதாரகம்”

உருத்திராக்கம் நோய்வாராமற் காத்தல் தீர்த்தலோடு பத்தி யோகம் ஞானங்களுக் குபமோகமாகிய மன ஸிலை கைமத் தன்மையும் உறுதியுங் தருகின்றது. அவைகள் பக்தி ஞானங்களடைதற்கும் புண்ணியம் புரிதற்கும் இன்றியமையா தசாதனங்கள் ஆதலாலும், தரிப்பாரைக் கானுங்தோறும் தெய்வத்தை ஸினைப்பூட்டுதலாலும், ஸ்ரீ உருத்திரன் நேத்தி ரத்தினின்று தோன்றியதாதலாலும், உபநிடதங்களே ஞான சாதனம், பேய் முதலியதாலுண்டாக் தோடங்களைப் போக்கு வது என்று சூறுதலாலும், பிர்மா விண்டு முதலிய மூர்த்திகளாலும் தேவர் இருடியர் ஆன்றேர்களாலும் தரிக்கப்பட்ட ஆசரணையைப் புராணங்காடோறும் விளங்கக் காரண்டலாலும், பக்த சின்னமென்று உபநிடதங்களும் புராணங்களு முத்தோ விப்பதாலும் ; (உருத்திராக்கம்) சுகவிருப்பமுடைய நல்லோ ரணைவரும் அணியத்தக்க அளவற்றபல நன்மைதரும் தாரண மென்பது தடையற்றசித்தாங்தம்.

சருவம் சிவம்.

புதிருத்திராக்க தூஷணகண்டந

மு ற் றி ற் று.